

முக்கியப் நடந்துள்ள விரிவுதை

Tamili



المكتب التعاوني للدعوة والإرشاد وخدمة الحجاج بسلطنة عمان

لهم اصرف عننا شر الكاذب والظالم والقاطع والشاذ والمنافق

E-mail : Sultanah22@hotmail.com Tel : 968-999-11111 Fax : 968-999-11111

THE COOPERATIVE OFFICE FOR CALL & FOREIGNERS GUIDANCE AT SULTANAH

Tel : 968-999-11111 Fax : 968-999-11111 Routerly 1366 U.S.A. E-mail : sultanah22@hotmail.com

شرح الدروس المهمة
تأليف فضيلة الشيخ / عبدالعزيز بن داود الفايز
ترجمه للغة التاميلية
شعبة توعية الجاليات في الزلفي
الطبعة الثانية: ١٤٢٢ هـ.

المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالبدعية، ١٤٢٨ هـ (ح)

فهرسة مكتبة الملك فهد الوطنية أثناء النشر

شعبة توعية الجاليات بالزلفي

شرح الدروس المهمة باللغة التاميلية / شعبة توعية الجاليات بالزلفي – الرياض ، ١٤٢٨ هـ

٧٢ ص ١٢٤ × ١٧ سم

ردمك : ٩٧٨-٩٩٦٠-٥٨-٨٢٥

١- الإسلام - مبادئ عامة ٢- الثقافة الإسلامية

أ- العنوان

١٤٢٨/٧٥٩٣

دبوسي ٢١١

رقم الایداع: ١٤٢٨/٧٥٩٣

ردمك: ٩٧٨-٩٩٦٠-٥٨-٨٢٥-٤

صف وإخراج: شعبة توعية الجاليات في الزلفي

பொருளடக்கம்

1	பாடம் - 1	5
2	கல்மாவும் அதன் வீளக்கழும்	7
3	ஸமானின் கடமைகள்	14
4	தவ்வற்றின் வகைகள்	26
5	கிள்லாத்தின் கடமைகள்	30
6	தொழுகையின் நிபந்தனைகள்	33
7	தொழுகையின் ருகண்கள்	35
8	தொழுகையின் வாஜிபுகள்	39
9	அத்தஹிய்யாத்	41
10	தொழுகையின் சன்னத்துகள்	46
11	தொழுகையை வீணாக்கக்கூடியவை	48
12	உருவின் நிபந்தனைகள்	50
13	உருவின் பர்முகள்	52
14	உருவை நீக்கும் காரியங்கள்	54
15	சீல நற்குணங்களும் ஒழுக்கங்களும்	58
16	வீர்க் மற்றும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுதல்	62
17	ஜனாஸாவின் சீல சட்டங்கள்	65

பாடங் - I

ஸாரத்துல் பாத்திஹாவையும் ஸாரத்துல் ஸல்லலா விலிருந்து ஸாரத்துன் நாஸ் வரையுள்ள சீறிய ஸாராக் களையும் பார்த்து நன்கு ஒதுவும், அவற்றை மனனம் செய்து கொள்ளவும், அவற்றில் அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியதை விளக்கமாகத் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.

பேர்ந்துர் கைக் அப்துல் அஸ்லீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள் (அல்லாஹ் அவர்களை பாதுகாத்து, அவர்கள் மூலம் மூல்லிம்களுக்கு பயனளிப்பானாக. அவர்களுக்கு மகத்தான கூலியையும், நன்மையையும் வழங்குவானாக!) முதல் பாடத்தில் மூல்லிம்கள் அனைவரும் அவரவர் சக்திக் கேற்ப ஸாரத்துல் பாத்திஹாவையும் சீறிய ஸாராக்களையும் கற்றுக் கொள்வது அவசியமாகும் எனக் கூறியுள்ளார்கள். ஏனெனில் ‘யார் ஸாரத்துல் பாத்திஹாவை ஒதுவில்லையோ அவருக்குத் தொழுகை கில்லை என்பது நபிமாயி.

இந்த ஸாராக்களை மக்களுக்குப் போதிக்கக் கூடியவர் கீழ்க் காணும் முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

அவர்கள் படிக்கத் தெரியாதவர்களாக கிருந்தால் அவர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டும். அவர்கள் படிக்கத் தெரிந்தவர்களாக கிருந்தால் அந்த நிலையீலிருந்து கிரண்டாம் நிலைக்குக் கொண்டு வருவது அவ்வாசிரியருக்குக் கடமையாகும். அது அவர்களைச் சரியாக ஒதுவைப்பதாகும். பின்னர் முன்றாம் நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அது இந்த அத்தியாயங்களை அவர்களுக்கு மனனம் செய்ய வைப்பதாகும்.

மனனம் செய்விப்பதற்குப் பல வழிகள் உள்ளன. அவை, முசீரியர் வசனங்களை நிறுத்தி நிதானமாக, ஒத்திக் காண் பித்து மக்கள் அதை மனனம் செய்து கொள்ளும் வரை தன் ஞாடன் சேர்ந்து திரும்பத் திரும்பி ஒதும்படிக் கூற வேண்டும். திதன் பின் முசீரியர் அவர்கள் விளங்கிக் கொள்ளுமள வீற்கு அந்த வசனங்களின் பொருளை தெளிவாக விளக்க வேண்டும். அதன் பின்னர், தான் படித்துக் காட்டிய வசனங்களின் சீல சட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். உதாரணமாக ஸாரதுல் ஃபாத்திஹாவை எடுத்துக் கொண்டால் “ஸாரதுல் ஃபாத்திஹாவை ஒதுவது தொழுகையின் கடமை களில் ஒன்றாகும். ஏனெனில் ‘ஸாரதுல் ஃபாத்திஹாவை ஒதாதவருக்கு தொழுகை கில்லை’ என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்” என்று கூறலாம். (புகாரி, முல்லிம்)

கிவ்வாறே, அல்லாஹு தனக்கு என்னென்ன திருப்பியர்கள், பண்புகள் கிருப்பதாகக் கூறியுள்ளானோ அல்லது நபி (ஸல்)அவர்கள் அல்லாஹுவுக்கு என்னென்ன திருப்பியர்கள், பண்புகள் கிருப்பதாகக் கூறியுள்ளார்களோ அவற்றை எவ்வீது மாற்றம் செய்யாமல், ஒப்பு, உவமையாக்காமல், இரு வகப்படுத்தாமல் அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டு மென்றும் மேலும் அல்லாஹுவும் அவன் தூதரும் அல்லாஹு வுக்கு எதெல்லாம் கில்லையென கூறினார்களோ அவற்றை அவ்வாறே நம்ப வேண்டுமென்றும் நம் முன்னோர்கள், கிமாம் கள் ஆகியோர் ஏகமனதாக முடிவிவடுத்துள்ள அடிப்படை என்பதையும் ஆசீரியர் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.

அதன் பிறகு வணக்க என்றால் அல்லாஹுவுக்கு விருப்ப மான வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான சொல், செயல்கள் அனைத்திற்கும் சொல்லப்படும் என்பதையும் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். வணக்கத்துடன் ஷரிக்

எனும் கிணனவைப்பு கலந்துவீடுமானால் வணக்கம் பாழாகி விடும் என ஆசிரியர் வீளக்க வேண்டும். கிழுவும் ஸ்ரத்துல் பாத்திராவிலுள்ள சட்டங்களிலுள்ளதுதான்.

கிழுபோல ஒரு மூல்லிம் மறுமை நாளை எண்ணீப் பார்ப் பதும் அவசீயமாகும். அந்த மாபெரும் நாளை மறக்காமல் ருப்பது வணக்க, வழிபாடுகளைச் செய்வதற்கும், வீலக்கப் பட்டவைகளைத் தவரிந்து கொள்வதற்கும் மனீதனுக்கு உதவியாக கிருக்கும் என்பதையும் ஆசிரியர் அவர்களுக்கு வீளக்கீக் கொடுக்க வேண்டும். கிவ்வாறே ஏனைய ஸ்ராக் களிலும் நடந்து கொள்ள வேண்டும்.

பாடம் - 2

லாகிலாஹு கில்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல் லாஹு (வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹு வீன் தூதராவார்கள்) எனச் சான்று பகர வேண்டும். அத்துடன் அதன் வீளக்கத்தையும் லாகிலாஹு கில்லல் லாஹுவின் நிபந்தனைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். லாகிலாஹு- வணக்கத்திற்குரிய கிறவன் யாரும் கில்லை என்தீல் அல்லாஹுவை விடுத்து வணங்கப்படக் கூடிய அனைத்தையும் நிராகரித்தல் என்னும் கருத்து உள்ளது. கில்லல்லாஹு- அல்லாஹுவைத் தவிர என்பதில் வணக்கத்திற்குரிய தகுதி அல்லாஹுவக்கு மட்டுமே உண்டு. வணக்க வழிபாடுகளை அவனுக்கே உரித் தாக்க வேண்டும். அவனுக்கு கிணன, துணை எதுவும் கில்லை என்ற கருத்து கிருக்கின்றது.

கிந்தப் பாடத்தில் முலாசீரியர் லாகிலாஹு கில்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹு எனச் சான்று பகர்வது பற்றிக் கூறியுள்ளார். இதன் வீளக்கத்தை பின் வருமாறு வகைப் படுத்துவோம்.

1. இக்கல்மாவின் அந்தஸ்து

இக்கல்மா கில்லாமிய அடிப்படைக் கடமைகளில் முதல் கடமையாகும். நபி(ஸல்) கூறினார்கள்: கில்லாம் ஜந்து காரியங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை வணக்கத்திற் குத் தகுதியானவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில் வை, நீச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹுவீன் திருத்தாதார் எனச் சாட்சீ பகர்வது, தொழுகையை நிலை நாட்டுவது, ஸகாத் கொடுப்பது, ரமஹானில் நோன்பு நோற் பது, சக்தி பெற்றவர்கள் மக்காவுக்குச் சென்று ஹஜ் செய் வதாகும். அறிவிப்பவர்: கிப்ளு உமர் (ரவி) (புகாரி, முஸ்லிம்)

எனவே ஏகத்துவக் கல்மாதான் மார்க்கத்தற்கு அடிப்படையும், அதன் உறுதிவாய்ந்த கோட்டையுமாகும். அதுவே அடியானின் முதல் கடமையுமாகும். எல்லாக் காரியங்களும் ஏற்றுக்கொள்ளப்படுவது இக்கல்மாவை மொழிவதன் மீதும் அதற்கேற்ப செயல்படுவதின் மீதுமே அமைந்துள்ளன.

2. அநன் போருள்

உண்மையில் வணங்கப்படுவதற்குத் தகுதியான கிறை வன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். இதன் பொருள், படைப்பவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை. அல்லது நிலையானவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை. அல்லது உணவளிப்பவன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை என்று கூறக் கூடாது. ஏனெனில் குறைவீக் காஃபிகள், அல்லாஹுதான் படைப்பவன்

(மற்றும் உண்வளிப்பவன்) என்பதை மறுக்கவீல்லை. அவ்வாறிருந்தும் அது அவர்களுக்கு எந்தப் பலனையும் அளிக்க வீல்லை. மேலும் அதன் பொருளை அவர்கள் வீளங்கியே கிருந்தனர். அதனால்தான் நபி(ஸ்ல)அவர்கள், 'லாலாஹ கில்லல்லாஹ் எனக் கூறுங்கள்' என அவர்களிடம் கூறிய போது அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

நமக்கு ஆச்சரியம் என்னவெனில் கிக்காலத்தில் பலரும் லாகிலாஹ கில்லல்லாஹ் எனக் கூறுகிறார்கள் அதன் பொருளை அறிவதில்லை. மேலும் அல்லாஹ்-வடன் அவ்லியாக்க ணையும் கப்ரலுள்ளவர்களையும் அழைத்துப் பிரார்த்திக்கி றார்கள். மேலும் தாங்கள் ஏகத்துவவாதிகள் எனவும் பீற்றிக் கொள்கிறார்கள்.

3. அதன் அம்சங்கள்

கிக்கலியாவுக்கு கிரண்டு அம்சங்கள் உள்ளன.

1. எதிர்மறை. அதாவது லாகிலாஹ என்ற கூற்றில் அல்லாஹ்வை விடுத்து ஏனைய அனைத்திற்கும் வணக்கத் திற்குரிய தகுதி கில்லையென மறுக்கப்படுகின்றது.
2. உடன்பாடு. அதாவது கில்லல்லாஹ் எனும் கூற்றில் வணக்கத்திற்குரிய தகுதி அல்லாஹ் ஒருவனுக்கு மட்டு மே உண்டு என உறுதிப்படுத்தப்படுகின்றது.
4. இக்கலியாவின் சிறப்பு

கிதற்கு மகத்தான சிறப்புகள் உள்ளன. அல்லாஹ்வீடும் கிதற்கு உயர்ந்த அந்தல்து உள்ளது. வாய்மையோடு யார் கிதை மொழிந்தாரோ அவரை அல்லாஹ் சுவனத்தில் சேர்த் திடுவான். கிதை எவன் பொய்யாகக் கூறுகிறானோ அவனுடைய உயிருக்கும் உடமைக்கும் கிவ்வுலகில் பாதுகாப்பு உண்டு. மறுமையில் அவனுடைய கணக்கு அல்லாஹ்வீடும்

கிருக்கும். அவனுக்கு நயவஞ்சகர்களின் சட்டமே. கிந்தக் கலிமா சுருக்கமான வார்த்தையைக் கொண்ட, எழுத்துக் கள் குறைந்த, நாவீற்கு கிலேசான, (மறுமையின்)தராசிற்கு கனமானதாகும்.

கிந்த மகத்துவமிக்கக் கலிமாவீற்கு அநேக சீறப்புகள் உள்ளன. ஹா:பிழ் கிப்னு ரஜப் அவர்கள் தமது ‘கலிமத்துல் கிக்லாஸ்’ என்ற நூலில் சீலவற்றை ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் சீல வருமாறு:

நீச்சயமாக கிது சுவனத்தின் விலையாகும். யாருடைய கிறதி வார்த்தை லாகிலாஹு கில்லல்லாஹு என ஆகிவிடுக ரதோ அவர் சுவனம் செல்வார். கின்னும் கிது நரகவிருந்து பாதுகாக்கும். கிதன் மூலம் கட்டாயம் பாவமன்றிப்பு கிடைக்கும். கிதுவே நன்மைகளில் மிகச் சீறந்ததும் பாவங்களை அழித்துவிடக் கூடியதும் தடையைத் தகர்த்து அல்லாஹு வின் பக்கம் சென்றடையக் கூடியதுமாகும். கிக்கலிமாவைக் கூறியவனை அல்லாஹு உண்மைப்படுத்துவான். நபிமார்கள் கூறியதில் கிதுவே மிகச் சீறந்தது. மிகச் சீறந்த திக்ர். அமல் களில் மிகச் சீறந்தது.

பெரும்பாலும் கூலியை கிரட்டிப்பாக்கப்படுவது கிக்கலிமா தான். கிது அடிமைகளை வீடுதலை செய்வதற்கு நிகரானது. வைத்தான், கப்ரின் சோதனை, மறுமையின் பயங்கரங்கள் ஆகியவற்றை வீட்டும் பாதுகாக்கும். மு.மின்கள் தம் கப்ருக ளிலிருந்து எழுந்து வருகிறபோது அவர்களின் அடையாளமாக கிருக்குகும். கிக்கலிமா, அதைக் கூறியவனுக்கு சுவர்க் கத்தின் எட்டு வாயில்களைத் திறந்துவீடும். அவன் அவற்றில் வீரும்பியதில் நுழைவான். கின்னும் கிதை மொழிந்தவர்கள் கிதன் கடமைகளில் தவறிமூத்ததனால் நரகம் சென்றாலும் அதிலிருந்து வெளியேற்றப்படுவது நீச்சயம்.

5. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரெனச் சாட்சி சொல்வது

இது அவர்களையும் அவர்கள் அறிவித்தவற்றையும் நம்புதல், அவர்களின் ஏவல்களை எடுத்து நடந்து, அவர்கள் வீலக்கியதைத் தவிர்ந்து கொள்ளல், அவர்களுடைய ஏவல், வீலக்கல்களைக் கண்ணியப்படுத்துதல், அவர்களின் சொல்லை வீடு வேறு யாருடைய சொல்லுக்கும் முன்னுரிமை தராதி ருத்தல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்குகின்றது.

6. வணக்கத்திற்குரிய கிரைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு கிணையேதும் தில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவன் தூதருமாவார்கள் எனவும், சஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதரும், மர்யழுக்கு அவன் போட்ட வார்த்தையும், அவனுடைய உயிரும் ஆவார். மேலும் சவர்க்கம், நரகம் உண்மையே எனவும் யார் சாட்சி சொல்கிறாரோ அவர் சுவனம் செல்வார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதுபோலவே உபாதா பின் ஸாமித் (ரஹ) அறிவிக்கும் நபிமொழியிலும் உள்ளது.

லாகிலாஹ கில்லவலாஹ்வின் நிபந்தனைகள் எட்டு அவை: அறிதல், உறுதி கொள்ளல், மனத்தூய்மை, வாய்மை, நேசித்தல், கீழ்ப்படிதல் ஏற்றுக் கொள்ளல், அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுகின்ற அனைத்தையும் நிராகரித்தல் ஆகியனவாகும்.

ஏகத்துவக் கல்மாவிற்கு அறிஞர்கள் ஏழு நிபந்தனைகளைக் கூறியுள்ளார்கள். மூலாசீரியரைப் போல சீலர் எட்டு என்றும் கூறியுள்ளனர்.

1. அறிவு: அடியான் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரி யவன். மற்றவர்களை வணங்வது வீணானது என அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டால் அவன் அதன் பொருளை நன்கு அறிந்தவனாக ஆவான். அல்லாஹு கூறினான்: வணக்கத்திற்குரிய கிறைவன் அல்லாஹுவைத் தவீர் வேறு யாருமில்லை என்பதை நீர் அறிந்து கொள்வீராக! (47:19) சத்தியத்தை அறிந்தவர்களாக சாட்சீ கூறியவர்களைத் தவீர். (48:86)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: அல்லாஹுவைத் தவீர் வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என அறிந்தவராக யாரேனும் மரணீத்து வீட்டால் நிச்சயம் அவர் சுவனம் செல்வார். (புகாரி, முஸ்லிம்)

2. உறுதி: கிள்வார்த்தையைக் கூறியவன் அதை தனது உள்ளத்தில் உறுதி கொள்வதும், வணக்கத்திற்கு மிகவும் தகுதியானவன் அல்லாஹு! அவனை வீடுக்கு மற்றவர்களை வணங்குவது வீணானது. மேலும் அவன் கூறியது சரியானது என்று நம்புவதும் அவசியமாகும்.

அல்லாஹு கூறினான்: (நபியே!) அவர்கள் உமக்குகருளப் பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள். கின்னும் அவர்கள் கிறுதி நாளை உறுதியாக நம்புவார்கள். (2:4)

வணக்கத்திற்குரியவன் அல்லாஹுவைத் தவீர் வேறு யாருமில்லையென தனதுள்ளத்தில் உறுதி கொண்டவராக சாட்சீ கூறுபவரை கித்தோட்டத்திற்குப் பின்னால் நீர் சந்தித்தால் அவருக்குச் சுவனம் குறித்து நற்செய்தி கூறுவீராக! என நபி(ஸல்)கூறினர். அறிவிப்பவர்: அழுஹ்ரரா (ஏற்று)புகாரி, முஸ்லிம்

3. ஏற்றுக் கொள்ளுதல்: கிக்கல்மாவின் தேட்டங்களை உள்ளத்தாலும், நாவாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

(முஃமின்களே!) நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு தீரக்கப்பட்ட (வேதத்) தையும் நம்புகிறோம் எனக் கூறாங்கள் (2:136)

4. கீழ்ப்படிதல்: அதாவது கிந்த மகத்துவ மிக்க கல்மா எதை அறிவிக்கின்றதோ அதற்கு கீழ்ப்படிதல் என்பதாகும். அல்லாஹ் கூறுகிறான்: மேலும் எவர் நன்மை செய்யக் கூடிய நிலையில் அல்லாஹுக்கு முற்றிலும் வழிப்பட்டு, கிப்றாஹ்முடைய தூயமார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரை வீடு அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? (4:125) எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ அவன் நிச்சயமாக உறுதி யான பிடிமானத்தைப் பலமாக பற்றிப்பிடித்துக் கொண்டான். (31:22)

5. வாய்மை: அதாவது ஒருவன் தன் ஸமானில் அல்லாஹு வடன் வாய்மையோடு நடந்து கொள்வதாகும். அதுபோல அவனது அடிப்படைக் கொள்கை, சொல், செயல், அழைப்புப் பணி முதலியவற்றிலும் வாய்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: ஸமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். மேலும் வாய்மையாளர்களுடன் கிருங்கள். (9:119)

6. மனத் தூய்மை: அவனது சொல், செயல்களனைத்தும் உளத்தூய்மையோடு எவ்வீதுக் கலப்படமுயின்றி அல்லாஹு வின் திருமுகத்திற்காகவும் அவனது திருப்பொருத்தத்தை நாடியும் அமைய வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:

வணக்கத்தை அல்லாஹுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை மட்டுமே அவர்தள் வணங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறிரதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்பட வீல்லை. (98:5)

நபி(ஸல) கூறினார்கள்: மக்களில் என் பரிந்துரை பாக்கி யத்திற்குத் தகுதியானவர்கள் இளத்தூய்மையுடன் யார் லா கிலாஹ் கில்லல்லாஹ் எனக் கூறினார்களோ அவர்கள்தான். அறவிஸ்பவர்: அடிழூரைரா (ரவ), (புகாரி, அஹ்மத்)

7. நேசித்தல்: அதாவது கிக்கலிமாவையும் அதன் தேட்டத் தையும் நேசிப்பதாகும். எனவே அவன் அல்லாஹ்-வையும் அவன் தூதரையும் நேசிக்க வேண்டும். மற்ற எல்லாவற்றை நேசிப்பதை விடவும் அவ்விருவர்களின் நேசத்திற்கு முக்கி யத்துவம் கொடுக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு கிணண்யாக வைத்துக் கொண்டு அவர்களை அல்லாஹ்-வை நேசிப்பதுபோல நேசிப்போரும் மனிதர்களில் கிருக்கிறார்கள். ஆனால் ஈமான் கொண்டோர் அல்லாஹ்-வை மிக அதிகமாக நேசிக்கிறார்கள். (2:165)

8. அல்லாஹ்-வைத் தவிர வணங்கப்படுகின்ற அனைத்தையும் நிராகரித்தல்: கிது நபி(ஸல) கூறியது போலாகும். ‘எவர் லாகி லாஹ் கில்லல்லாஹ் எனக் கூறி அல்லாஹ்-வை வீடுத்து வணங்கப்படுகின்ற அனைத்தையும் நிராகரிக்கின்றாரோ அவரது உயிர், உடமையை அல்லாஹ் புனிதமாக்கி வீடுகி றான். அவனது கணக்கு அல்லாஹ்-வீட்டுமிள்ளது’ (முஸ்லிம்)

பாடம் ~ 3

ஸமானின் கடமைகள்

ஸமானின் கடமைகள் ஆறு. அவை: அல்லாஹ்-வை அவன் அமர்களை, அவன் வேதங்களை, அவன் தூதர் கள், கிறுதி நாள், நன்மை, தீமையாவும் அவன் விதிப் படியே நடக்கின்றன ஆகியவற்றை நம்புவதாகும்.

கிதற்கு ஆதாரம் ஈமான் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்ட பிரபல்யமான ஹத்ஸாகும். நபி(ஸல்)கூறினார்கள்: ஈமான் என்பது நீ அல்லாஹுவையும் அவனது வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனது தூதர்களையும் கிறுதி நாளையும் நன்மை, தீமை யாவும் அவனது வீதியைக் கொண்டே நடக்கின்றன என்பதையும் நம்ப வேண்டும். (முஸ்லிம், அஹ்மத்)

1. அல்லாஹுவை நம்புதல்:

கிழு நான்கு வீஷயங்களை உள்ளடக்கியுள்ளது.

1. அல்லாஹு கிருக்கிறான் என நம்புவது: கியற்கை, பகுத்தறிவு, கிறையார்க்கம், புலனுணர்வு ஆகிய அனைத்தும் அல்லாஹு கிருக்கிறான் என்பதை அறிவிக்கின்றன.

அல்லாஹு கிருக்கிறான் என்பதற்கு கியற்கையின் ஆதாரமாவது: அனைத்தும் படைப்பினங்களும் சீந்திக்கவும் கற்றுக் கொடுக்கவும் தேவையில்லாமலேயே படைத்தவனை நம்பக்கூடியவையாகவே படைக்கப்பட்டுள்ளன. ‘பிரக்கும் ஒவ்வாரு குழந்தையும் கிறைவனை நம்பும் கியல்புடனேயே பிரக்கின்றது. ஆனால் அதனீன் பெற்றோர்தான் அதனை யுத னாகவோ கிறிஸ்தவனாகவோ நெருப்பு வணங்கியாகவோ ஆக்கிவிடுகின்றன’ என்பது நபிமொழி. (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹு கிருக்கிறான் என்பதற்கு பகுத்தறிவின் ஆதாரமாவது: படைக்கப்பட்ட முந்தைய பிந்தைய படைப்பினங்கள் அனைத்திற்கும் அவற்றைப் படைத்த படைப்பாளன் ஒருவன் கிருப்பது அவசியம். ஏனெனில் கிப்படைப்பினங்கள் தம்மைத் தாமே உண்டாக்கிக் கொண்டன அல்லது அவை திட்டிரென உருவாக்கப்பட்டன என்பது சாத்தியமில்லை.

அல்லாஹு கிருக்கிறான் என்பதற்கு மார்க்க ஆதாரம்: கிறைவன் கிறக்கிய வேதங்களனைத்தும் கிவ்வண்மையை

மொழிகின்றன. கிவற்றில் மகத்தான் மற்றும் சீறந்த வேதம் தீருக்குர்தூன் ஆகும். அதுபோல கிரைத்தூதர்கள் அனைவரும் கின்னும் கிரைத்தூதர்களின் தலைவரும் அவர்களில் மிகச் சீறந்தவரும் கிருதியானவருமான முஹம்மது (ஸல்) அவர்களும் கிந்த உண்மையின் பக்கமே மக்களுக்கு வழி காட்டிச் சென்றனர். தெளிவாக மக்களுக்கு கிடை வீளக்கி யும் உள்ளனர்.

அல்லாஹ் கிருக்கிறான் என்பதற்கு புலனுணர்வின் ஆதாரங்கள் கிரு கோணங்களிலாகும்:

இன்று: பிரார்த்தனை செய்பவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுவதையும் நாம் கேளவீப்படுவதும் கண்கூடாகப் பார்ப்பதும் அவனிருக்கிறான் என்று உறுதியாக அறிவிக்கக்கூடிய ஆதாரங்களாகும்.

கிரண்டு: நபிமார்களுக்கு வழங்கப்பட்ட சான்றுகள் - அவை மு.:ஜிலாத் (அற்புதங்கள்) என்று கூறப்படுகின்றன. மக்கள் அவற்றை நேரடியாகக் காண்கிறார்கள் அல்லது கேள்விப்படுகிறார்கள் - தித்தகைய சான்றுகள் உலகத்தைப் படைத்து அதை நிர்வகிக்கூடிய ஒருவன் கிருக்கிறான் அவனே அல்லாஹ் என்பதற்கு உறுதியான ஆதாரமாகும்.

2. அல்லாஹ்வின் படைத்துப் பரிபாலிப்பாலிக்கும் ஆற்றலை நம்புவது: அதாவது படைத்துப் பரிபாலிப்பவன் அவன் ஒருவனே. அவனுக்கு கிணை, துணை யாருமில்லை என்று நம்புவது. ரப்பு என்றால் படைப்பாற்றல், ஆட்சியதிகாரம் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் ஆகியன உடையவன். எனவே அல்லாஹ்வைத் தவிர வேறு படைப்பாளன் யாருமில்லை. அவனையன்றி வேறு ஆட்சியதிபதி எவ்வுமில்லை. கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்கேயன்றி வேறு யாருக்கு மில்லை.

அல்லாஹ் கூறுகிறான்: அறந்து கொள்ளுங்கள்! படைக் கும் ஆழ்றலும், கட்டளை பிறப்பிக்கும் அதீகாரமும் அவனுக் குரியவையே. (7:50)

அவனே உங்கள் கிறைவனாகிய அல்லாஹ். முட்சியதி காரமெல்லாம் அவனுக்கே உரியது. அவனையன்றி நீங்கள் எவர்களை அழைக்கின்றீர்களோ அவர்களுக்கு அணுவளவு அதீகாரமும் கில்லை. (55:13)

3. அல்லாஹ் வணக்கத்திற்குரியவன் என்று நம்புவது: அதாவது அவன் மட்டுமே உண்மையான வணக்கத்திற்குரிய கிறைவன். அவனுக்கு கிணனையேதுமில்லை என நம்புவது. ‘கிலாஹ்’ என்பதன் பொருள் உள்ளன்புடனும் கண்ணியத் துடனும் வணங்கப்படுவன் என்பதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் கிறைவன் ஒரே கிறை வன்தான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோ னுமாகிய அவனைத் தவிர வேறு கிறைவன் கில்லை. (2:163)

நீச்சயமாக நாம் நூலை அவருடைய சமுகத்தாரிடம் அணுப்பினோம். அவர் கூறினார்: எனது சமுதாயத்தினரே! அல்லாஹுற்வையே வணங்குங்கள். அவனையன்றி உங்களுக்கு வேறு கிறைவன் கில்லை. (7:51)

4. அல்லாஹுற்வீன் பெயர்களையும் பண்புகளையும் நம்பு வது: அதாவது அல்லாஹ் தனது வேதத்தில் தனக்கு என் னென்ன பொர்களை, குணங்களைக் கொடுத்துள்ளானோ அல்லது நபி(ஸ) அவர்கள் தம் ஹதீல்களில் விளக்கியுள் ளார்களோ அவற்றை அல்லாஹுற்வுக்கு- மாற்றாமல், மறுக்காமல், ஒப்பாக்காமல், விவரிக்காமல் அவனுக்கேற்ற முறையில்- அப்படியே கொடுப்பது. ‘அவனைப்போல் எதுவுமில்லை. அவன் (யாவற்றையும்) செல்லையற்பவன், பார்ப்பவன்.’ (42:11)

அல்லாஹ்வை நம்புவதால் ஏற்படும் பயன்கள்:

அ. அல்லாஹ் ஒருவன் எனும் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொள்ளல், அவனல்லாதவரிடம் ஆதரவும் அச்சமும் கொள்ளப்படாத வகையிலும் மேலும் அவனல்லாதவருக்கு வழிபாடு செலுத்தப்படாத வகையிலும் அதில் உறுதியாக கிருத்தல்.

ஆ. அல்லாஹ்வை அவனுடைய அழகிய திருநாமங்கள் மற்றும் உயர்ந்த பண்புகளுக்குத் தோழுவாக பரிபூரணமாக நேசத்தல் மற்றும் மகத்துவப்படுத்தல்.

இ. அவனுடைய ஏவல்களை எடுத்து நடந்து, அவனுடைய வீலக்கல்லை விட்டும் தவரிந்து கொள்வதன் மூலம் வழிபாட்டை உறுதிப்படுத்துதல்

2. மலக்குகளை நம்புவது:

அ. மலக்குகள் பற்றிய வீளக்கம்: கிவர்கள் நம் கண்களுக்குப் புலப்படாத ஒரு படைப்பினம். அல்லாஹ்வை வணங்கக்கூடியவர்கள். படைத்துப் பரிபாலிக்கும் சீற்புத் தன்மைகளோ கடவுள் தன்மைகளோ எதுவும் அவர்களுக்குக் கிடையாது. அல்லாஹ் அவர்களை ஒளியால் படைத்தான். அவனது ஆணைக்கு முழுமையாகக் கட்டுப்பட்டும் தன்மையையும் அதனைச் செயல்படுத்தும் ஆற்றலையும் அவர்களுக்கு வழங்கியுள்ளான். அவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எத்தனை பேர் என்பதை அல்லாஹ் வைத் தவரீ வேறு எவரும் அறிய முடியாது.

ஆ. மலக்குமார்களை நம்புவதில் நான்கு வீழயங்கள் உள்ளன.

1. அப்படி ஒரு படைப்பு உண்டு என நம்புவது.

2. அவர்களில் யாருடைய பெயரை அறிந்துள்ளோமோ

அவர்களை அவர்களின் பெயரோடு நம்ப வேண்டும். உதாரணம்: ஜிர்பீல் (அலை). பெயர் அறியாத மலக்குகளைப் பொதுவாக நம்ப வேண்டும்.

3. அவர்களின் தன்மைகளிலிருந்து நாம் அறிந்தவற்றை நம்புவது.

4. அல்லாஹ்வின் கட்டளைப்படி அவர்கள் என்னினன் செயல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என நாம் அறிந்துள்ளோமோ அவற்றை நம்புவது. உதாரணமாக மலக்குல் மௌத் எனும் உயிர்களைக் கைப்பற்றும் மலக்கு, மரணீக்கும்போது உயிர்களைக் கைப்பற்றுகிறார்.

3. வேதங்களை நம்புவது:

வேதங்கள் என்பதன் கருத்து அல்லாஹ் படைப்பினங்கள் கிம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினை அடைவதற்காக அவர்களுக்கு அருட்கொடையாகவும் நேர்வழிகாட்டியாகவும் தனது தூதர்கள் மீது திறக்கி வைத்த வேதங்களாகும்.

வேதங்களை நம்புவதில் நான்கு வீடியங்கள் உள்ளன:

1. உண்மையாக அல்லாஹ்விடமிருந்தே அவை திறக்கியருளப்பட்டன என நம்புவது.

2. எந்தெந்த வேதங்களின் பெயரை நாம் அறிந்துள்ளோமோ அவற்றை அவற்றின் பெயரோடு நம்ப வேண்டும்.

உதாரணமாக முஹம்மத் (ஸல) அவர்களுக்கு குர்அன் திறக்கியருளப்பட்டது. மஸா (அலை) அவர்களுக்கு தவ்றாத் திறக்கியருளப்பட்டது.

3. அந்த வேதங்கள் வழங்கும் செய்திகளிலிருந்து நம்பகமானவற்றை உண்மையென ஏற்றுக் கொள்வது. உதாரணமாக குர்அனுடைய செய்திகளையும் முந்தைய வேதங்களையும் நம்ப வேண்டும்.

களில் தீர்க்கப்படாமல், மாற்றப்படாமல் உள்ள செய்திகளை ஏற்றுக் கொள்வது போல.

4. அவற்றில் மாற்றப்படாத சட்டங்களைக் கொண்டு செயல்பட வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளவும் பொருந் தீக் கொள்ளவும் வேண்டும். அவற்றின் நுணக்கத்தை நாம் வீளங்கினாலும் சரி அல்லது வீளங்காவிட்டாலும் சரியே. முன்னர் அருளப்பட்ட வேதங்கள் அனைத்தும் மகத்தான திருக்குர்ஜுனால் மாற்றப்பட்டுவிட்டன.

அல்லாஹ் கூறுகிறான்: (நபியோ) நாம் கிவ்வேதத்தை உம்மிது சத்தியத்துடன் கிறக்கியுள்ளோம். கிது முந்தைய வேதங்களை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் அவற்றை முடிவுகட்டக் கூடியதாகவும் கிருக்கிறது. (5:18)

வேதங்களை நம்புவதால் ஏற்படும் பயன்கள்:

அ. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நேர்வழி காட்டும் வேதத்தை கிறக்கியிருப்பதன் மூலம் அல்லாஹ் தன் அடியார் களைப் பரிவோடு கவனித்திருப்பதை அறிவது.

ஆ. ஒவ்வொரு சமுதாயத்தவருக்கும் அவர்களை நிலை மைகளுக்கு ஏற்ற சட்டங்களையே அல்லாஹ் வகுத்தளித் துள்ளான் எனும் வகையில் அவனது ஷரிஅத்திலுள்ள நுணுக்கத்தை அறிவது. அல்லாஹ் கூறுகிறான்:

இ. உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் மார்க்கத் தையும் வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். (5:18)

ஈ. அல்லாஹுவீன் அருளுக்கு நன்றி செலுத்துதல்.

4. நூதர்களை நம்புவது:

மனீதர்களில் எவருக்கு வஹ்ரியின் மூலம் ஷரிஅத் கொடுக் கப்பட்டு அதை மக்களுக்கு எடுத்துரைக்கும்படி ஏவப்பட்டுள்ளாரோ அவரே தூதராவார். கிறைத்தூதர்களில் முதல்

தூதர் நூலும் (அலை) அவர்களும் கிறுகித் தூதர் முஹம்மத் (லல்) அவர்களும் ஆவர்.

எந்த சமூகமும் தூதரோ அல்லது நபியோ அனுப்பப் பாராயில்லை. அல்லாஹு அத்தூதருக்கு தனிப்பட்ட ஷரீஅத் சட்டத்தைக் கொடுத்து அவரது சமூகத்தாரிடம் அனுப்பி வைக்கிறான். அல்லது அந்த நபிக்கு முந்தைய தூதரின் ஷரீஅத்தை வழங்கின் மூலம் கொடுத்து அவரது சமூகத்தாரிடம் அனுப்பிவைக்கிறான்- அந்த ஷரீஅத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக.

அல்லாஹு கூறுகிறான்: மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தைக்கும் அல்லாஹுவையே வணங்குங்கள், அவனால் வாதவர்களை வணங்குவதை வீட்டும் வீலகீக் கொள்ளுங்கள் என்று (போதிக்குமாறு)நாம் தூதர்களை அனுப்பி வைத் தோம். (16:36)

அச்சமுட்டி எச்சரிக்கை செய்யவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) கில்லை. (35:24)

தூதர்கள் கிறைவனால் படைக்கப்பட்ட மனதிர்கள்தாம். அவர்களுக்கு படைத்துப் பரிபாலிக்கும் சீறப்புத் தன்மைகளோ வணக்கத்தீர்குரிய தன்மைகளோ ஏதுவும் கிடையாது. கின்னும் நோய் மரணம் பசீ, தாகம் போன்ற மனதை கியல் கைச் சேர்ந்த தன்மைகளும் அவர்களுக்கு உண்டு.

தூதர்களை நம்புவதில் நான்கு விஷயங்கள் உள்ளன.

1. அவர்களின் தூதுத்துவம் உண்மையானதே. அது அல்லாஹுவிடமிருந்து வந்தது. கிறைத்தூதர்களில் ஒருவரது தூதுவத்தை நிராகரித்தவன் அனைத்து தூதர்களையும் நிராகரித்தவனாவான். நூலும் நபிமைய நிராகரித்தவர்களைப் பற்றி அல்லாஹு கிவ்வாறு கூறுகிறான்: நூஹுடைய சமூகத்தவர் கிறைத்தூதர்களைப் பொய்ப்பித்தனர். (26:105)

2. அவர்களில் நாம் யாருடைய பெயரை அறிந்துள்ளோ மோ அவரின் பெயருடன் அவரை நம்புவது. உதாரணமாக முஹம்மத், நூர், கிப்ராஹீம், முஸா, ஸஹா (அலை)போன்ற வர்களை நம்புவதுபோல. கிந்த ஐந்து பேரும் மன உறுதி பெற்ற தூதர்களாவர். கின்னும் அவர்களில் யாருடைய பெயரை நாம் அறியவில்லையோ அவர்களைப் பொதுவாக நம்பவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: தீட்டமாக நாம் உமக்கு முன்னர் பல தூதர்களை அனுப்பியிருக்கின்றோம், அவர்களில் சீல ரின் வரலாற்றை நாம் உமக்குக் கூறியுள்ளோம். கின்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ அவர்களும் அத்தூதர்களில் கிருக்கின்றனர். (40:78)

3. அவர்களின் செய்திகளில் ஆதாரப்பூர்வமாக வந்துள்ள வற்றை உண்மைப்படுத்த வேண்டும்.

4. அவர்களில் எந்த தூதர் கிப்போது நம்மிடம் அனுப்பப் பட்டுள்ளாரோ அவருடைய மார்க்கத்தின்படி செயல்படுவது. அவர்தாம் கிறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.

தூதர்களை நம்புவதால் ஏற்படும் பயன்கள்:

அ. அல்லாஹ் அடியார்கள் மீது பொழுந்த அருளையும் அவர்களின் பால் கொண்ட பரிவையும் அறிவது.

எவ்வாறெனில் தனது அடியார்களுக்கு நேர்வழி காட்டு வதற்காகவும், அல்லாஹ்வை அவர்கள் எவ்வாறு வணங்க வேண்டும் என்பதை வீளக்குவதற்காகவும் கிறைத் தூதர்களை அனுப்பி வைத்தான்.

ஆ. அல்லாஹ்வைன் கிம்மாபெரும் அருட்கொடைக்காக அவனுக்கு நன்றி செலுத்துதல்.

தி. தூதர்களை நேசிப்பது, அவர்களைக் கண்ணியப்படுத்துவது. அவர்களின் தகுதிக்கு ஏற்ற முறையில் அவர்களைப் புகழ்வது. ஏனெனில் அவர்கள் அல்லாஹுவீன் தூதர்களாவர். கின்னும் அவர்கள் அல்லாஹுவீவ வணங்கியவர்கள். அவனது தூதுவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தவர்கள். அடியார்களுக்கு நற்போதனை செய்தவர்களாவர்.

5. இறுதி நாளை நம்புவது

இறுதி நாள்- மனீதர்கள் அனைவரையும் அல்லாஹு உயிர்ப்பித்து எழுப்பும் மறுமை நாளாகும்- கேள்வி, கணக்குக் கேட்டு அனைவருக்கும் நற்கூலி தண்டனை வழங்குவதற்காக. கிதன் பிறகு வேறுறொரு நாள் கிள்ளலையின்பதால் கிதற்கு இறுதி நாள் என்று சொல்லப்பட்டது.

இறுதி நாளை நம்புதில் முன்று வீடியங்கள் உள்ளன.

1. மனீதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவதை நம்புவது: கிவ்வாறு எழுப்பப்படுவது குர்முனும் நபிமொழியும் அறிவித்துவரிட்ட உறுதியான உண்மையாகும். மூல்லிம்களின் ஏகோபித்த முடிவும் கிதுவே.

2. வீசாரணையையும் கூலி கொடுக்கப்படுவதையும் நம்புவது. தனது செயல் குறித்து மனீதன் வீசாரிக்கப்படுவான். அதன்பேரில் நற்கூலியோ தண்டனையோ வழங்கப்படுவான். குர்முனும் ஹத்ஸாம் கிதனை அறிவிக்கின்றன. மூல்லிம்களின் ஏகோபித்த முடிவும் கிதுதான்.

3. கவர்க்கம், நரகத்தை நம்புவது. கிவ்விரண்டும் படைப்பினங்கள் சென்றடைய வேண்டிய நிரந்தரமான திடங்களாகும். மரணத்திற்குப் பின் உள்ள அனைத்தையும் நம்புவது இறுதி நாளை நம்புவதில் அடங்கும். கப்ருடைய சோதனை, அதன் குன்பம், கின்பம் ஆகியவற்றைப் போல.

இறுதி நாளை நம்புவதால் ஏற்படும் பயன்கள்:

அ. அந்நாளில் கிறைவன் தண்டிப்பதைப் பயந்து பாவம் செய்ய அஞ்சுதல், அது குறித்து அதிருப்தி அடைதல்.

ஆ. அந்நாளின் நற்கூலியைப் பெறுவதற்காக வணக்க வழிபாடுகளைச் செய்வதில் ஆர்வமும் ஆவலும் கொள்வது.

இ. உலகத்தின் வசதிவாய்ப்புகள் தனக்குக் கிடைக்காமல் போவது குறித்து ஒரு மு.:மின் பொறுமை கொள்வது, ஆறுதல் அடைவது- தனக்கு மறுமையில் கிடைக்கும் அருட்பேருளையும் நன்மைகளையும் எதிர்பார்த்து.

6. விதியை நம்புவது

விதி: அல்லாஹ் எல்லாவற்றையும் முன்னரே அறிந்திருப்பதற்கு ஏற்பாடும் அவனுடைய விவேகத்தின் தேட்டப்படியும் படைப்பினங்களுக்கு அவன் நீர்ணயித்திருக்கும் ஏற்பாடு.

விதியை நம்புதில் நான்கு விஷயங்கள் உள்ளன:

1. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பொதுவாகவும் விரிவாகவும் ஆதிமுதல் அந்தம் வரையிலும் அறிந்திருக்கிறான் என அறிவது. அது அவனுடைய செயல்கள் சம்பந்தப் பட்ட விஷயங்களாயினும் அவனது அடியார்களின் செயல்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களாயினும் சரியே.

2. கிந்த வீரங்களை அல்லாஹ் வவ்ஹால் மஹ்ஃபூல் எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் எழுதி வைத்துள்ளான் என நம்புவது.

3. நீகழுபவை அனைத்தும் அல்லாஹ் வின் நாட்டப்படியே தவிர நீகழுவதில்லை என நம்புவது. அவை அல்லாஹ் வடைய செயல் சம்பந்தப்பட்டவையானாலும் சரியே. படைப்பினங்களின் செயல் சம்பந்தப்பட்டவையானாலும் சரியே.

மேலும் உமது கிறைவன் தான் நாடியதைப் படைக்கி றான். கிண்ணும் தேர்ந்தெடுக்குதுக் கொள்கிறான். (28:68)

4. எல்லாப் படைப்பீணங்களும்- அவற்றின் உள்ளமை, தன்மைகள், அசைவுகள் உட்பட அனைத்துமே அல்லாஹ் வீணால் படைக்கப்பட்டவையாகும் என நம்புவது. அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் தான் அனைத்துப் பொருள்களையும் படைப்பவன், கிண்ணும் அவனே எல்லாப் பொருள்களின் பாதுகாவலனுமாவான். (39:62)

விதியை நம்புவதால் ஏற்படும் மகத்தான பயன்கள்:

அ. காரணங்களைச் செய்யும்போது அக்காரணங்களின் மீதே சார்பு கொள்ளாமல்-அல்லாஹ் வீன் மீதே முழுவதுஞ் சார்பு கொள்வது. ஏனெனில் அல்லாஹ் வீதித்த வீதிப்படியே ஒவ்வொன்றும் நடக்கின்றது.

ஆ. தான் நாடிய காரியம் நிறைவேற்றிடும்போது மனிதன் தற்பெருமை கொள்ளாதிருப்பது. ஏனெனில் அது நிறை வேற்யது அல்லாஹ் வீன் அருள்ளாலாகும். அவன்தான் நன்மை மற்றும் வெற்றிக்கான காரணிகளை நீர்ணயித்து வைத்தான். அது குறித்து மனிதன் தற்பெருமை கொள்வது கிந்த அருட்கொடைக்கு நன்றி செலுத்துவதை விட்டும் அவனை மறக்கடித்துவிடும்.

இ. அல்லாஹ் நீர்ணயித்த வீதிப்படி காரியங்கள் நடை பெறுகிறபோது அது குறித்து மனிதன் மனநிம்மதியும் சாந்தியும் அடைவது. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சீயத்தொரம் யாருடைய கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ் வீன் நீர்ணயப்படி சந்தேகமில்லாமல் அது நடந்தே தீரும்.

அல்லாஹ் கூறுகிறான்: பூமியில் ஏற்படுகிற அல்லது உள்களின் மீது கிறங்குகிற எந்த குன்பமானாலும் அதனை நாம்

உருவாக்குவதற்கு முன்பு அதைக் குறித்து ஓர் வீதி ஏட்டில் எழுதி வைக்காமல் கில்லை. அப்படிச் செய்வது அல்லாஹ் வகுகு மிக எளிதானதாகும். (கிவையனைத்தும்) எதற்காகவில ஸில் உங்களுக்கு ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டாலும் நீங்கள் மனம் துவண்டுவிடக் கூடாது. மேலும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருப்பதைக் கொண்டு நீங்கள் பூரித்துப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான். தம்மையே பெரிதாக நினைத்துக் கொள்கிற பெருமை பேசித் திரிகிற எவ்வரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (57:22-23)

வீதி வீஷயத்தில் கிரு கூட்டத்தினர் வழி தவறிவிட்டனர்:

1. ஜப்ரிய்யா கூட்டத்தினர்: ஒரு மனிதன் தனது செயலைச் செய்திக்கப்படுகிறான். அதில் அவனுக்கு சுயவீருப்பமோ சுயசக்தியோ கில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

2. கத்ரிய்யா கூட்டத்தினர்: ஒரு அடியான் ஒரு செயலைச் செய்யும்போது அவன் சுயவீருப்பதற்குடனும் சுயசக்தியுடனும் செய்கிறான். அதில் அல்லாஹ் வின் நாட்டமோ சக்தியோ சம்பந்தப்படவில்லை என்று கூறுகின்றனர். கின்னும் கிவர்கள் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நீண்ணித்து அது நிகழ்வதற்கு முன்னால் அதை அறிந்தும் வைத்திருக்கின்றான். கிவ்விருகூட்டத்தினரின் கூற்று மிகப் பெரும் தவறாகும்.

பாடம் ~ 4

தவ்வற்றின் வகைகள்

தவ்வற்றின் வகைகள் முன்றாகும்: அவை, தவ்வற்கூர்நுபுபிய்யா, தவ்வற்கூல் உலூவறிய்யா, தவ்வற்கூல் அஸ்மா வலி:பாத் ஆகியவையாகும்.

விளக்கம்: வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஒருவ ஒக்கு மட்டுமே செய்வதற்கு தவ்வீத் எனப்படும். அதன் வகைகள் முன்று:

1. தவ்வீதுர் ரூபுபிய்யா

இது படைத்துப் பரிபாலித்து, உணவளித்து, நிர்வகிப்ப வன் அல்லாஹ் மட்டுமே என நம்புவதாகும். கிவ்வகைத் தவ்வீதை முஷ்ரிக்குகள் ஏற்றிருந்தனர். எனினும் அது அவர்களை கில்லாத்தில் சேர்க்கவில்லை. ஆதாரம்: அல்லாஹ் கூறுகிறான்: மேலும் அவர்களிடம், அவர்களைப் படைத்த வன் யாரென நீர் கேட்டால் நீச்சயமாக அல்லாஹ் என்றே அவர்கள் கூறுவார்கள். (43:87)

2. தவ்வீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்

அல்லாஹ் தன்னை எவ்வாறு தனது வேதத்தில் வார்ணீத் துள்ளானோ அல்லது நபி(ஸல்)அவர்கள் அவனை எவ்வாறு வார்ணீத் துள்ளார்களோ அதனை அவனது கண்ணியத்திற் கும் மகத்துவத்திற்கும் ஏற்ற முறையில் நம்புவதாகும். கிவ்வகைத் தவ்வீதை சில முஷ்ரிக்குகள் ஏற்றிருந்தனர். சீலர் அறியாமையாலும் பிடிவாதத்தாலும் மறுத்தனர்.

3. தவ்வீதுல் உலூவுறிய்யா

வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ்-வக்கே உரித்தாக்குவதாகும். நேசித்தல், அஞ்சதல், ஆதரவு வைத் தல், தவக்குல் வைத்தல், பிரார்த்தனை செய்தல் போன்றவை வணக்க வகைகளாகும். கிவ்வகைத் தவ்வீதை கிணைவைப்பவர்கள் நிராகரித்தனர்.

விர்க்கின் வகைகள்: பெரிய ஷர்க், சிறிய ஷர்க், மறைமுக ஷர்க் என ஷர்க் முவகைப்படும்.

பெரிய ஷிர்க்:

இது நல்லறங்களைப் பாழாக்கி நிரந்தர நரகத்தையும் அவசியமாக்கவிடும். அவர்கள் கூறுகிறான்: ‘அவர்கள் கிணை வைத்திருப்பார்களாயின் அவர்கள் செய்தவை யாவும் வீணா கீப்போய் கிருக்கும். (6:88) நிராகரிப்புக்கு தாங்களே சான்று வழங்கிக் கொண்டிருக்கும் கிந்த முஷ்டிக்குகளுக்கு கிறை யில்லங்களைப் பராயரிக்கும் உரிமையில்லை. அவர்களின் நற்கருமங்கள் அழிந்துவரிட்டன. அவர்கள் நரகில் என்றென் ரும் தங்கவிடுவார். (9:17)

மேலும் எவன் கிணைவைத்தவனாக மரணீத்துவரிடுகிறா னோ அவனது பாவும் மன்னிக்கப்படமாட்டாது, அவனுக்கு சுவர்க்கம் ஹராமாகி விட்டது. அல்லாஹ் கூறினான்: நிச்சய மாக அல்லாஹ் தனக்கு கிணைவைப்பதை மன்னிக்கமாட்டான், கிதைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4:48) எனவே எவனொருவன் கிணை கற்பிப் பானோ அவனுக்கு அல்லாஹ் நிச்சயமாக சுவனத்தை ஹரா மாக்கி விட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமே. அநி யாயக்காரர்களுக்கு உதவி புரிபவர் எவருமில்லை. (5:72)

இறந்தவர்களிடமும் சீலைகளிடமும் பிரார்த்தப்பது, அவர்களிடம் அபயம் தேடுவது, அவர்களுக்கு நேர்ச்சை செய் வது, அவர்களுக்கு அறுத்துப் பலயிடுவது போன்ற அனைத்தும் பெரிய ஷிர்க்கின் வகைகளாகும்.

சிறிய ஷிர்க்:

கித்தகைய ஷிர்க்கை குர்அனும் ஹத்ஸாம் ஷிர்க் என்றே கூறுகின்றன. ஆயினும் இது பெரிய ஷிர்க்கைச் சார்ந்ததல்ல. கணவைப்பின் வகையைச் சார்ந்ததல்ல. உதாரணமாக முகல்குதி, அல்லாஹ் அல்லாததைக் கொண்டு சத்தியம்

செய்வது, அல்லாஹ்வும் கிண்ணாரும் நாடியது நடந்தது எனக் கொல்வது கிவை போன்றது.

நான் உங்களிடம் அதிகமாகப் பயப்படுவது சீறிய ஷிர்க் காகும் என நபி(ஸல்) கூறியதும் அது என்னவெனக் கேட்கப் பட்டது? அதற்கு முகல்துதி எனக் நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: மஹ்முத் கிப்னு லுபைத் (ரஹி) (அஹ்மத், தப்ரானி, பைஹக்)

‘அல்லாஹ் அல்லாத ஒரு பொருளின் மீது சத்தியம் செய்தவன் கிணைவைத்து விட்டான்.’ நபிமாழி. அறிவிப்பவர்: உமர் (ரஹி), (அஹ்மத்) அல்லாஹ் அல்லாதவர் மீது யாரேனும் சத்தியம் செய்தால் அவன் காஃபிர் அல்லது முஷ்ரிக் எனவும் நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: கிப்னு உமர் (ரஹி), (அபு தாவுத், தர்மத்) மேலும் நபி(ஸல்) கூறினார்கள்: அல்லாஹ் நாடியதும் கிண்ணார் நாடியதும் நடந்தது எனக் கூறாதீர்கள். எனினும் அல்லாஹ் நாடியது நடந்தது. பின்னர் கிண்ணார் நாடினார் எனக் கூறிக்கொள்ளுங்கள். அறிவிப்பவர்: ஹ்தைப்பா. (அபுதாவுத்)

கித்தகைய ஷிர்க் கில்லாத்தை விட்டும் வெளியேற்றி வரிடாது. நிரந்தர நரகத்தையும் அவசியமாக்காது. எனினும் முழுமையான தவ்வீதுக்கு கிடு முரணானதாகும்.

மறைமுக விர்க்

கிதற்கு ஆதாரம்: தஜ்ஜாலை விட உங்களின் மீது நான் மிக அஞ்சகின்ற ஒரு காரியத்தை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? நபி(ஸல்) கேட்டதும் ‘அல்லாஹ் வின் தாதுரே! அறி வித்துத் தாருங்கள்’ என்று தோழர்கள் கூறினார். அது தான் மறைமுகமான ஷிர்க். அதாவது ஒருவன் தொழுதும் போது கிண்ணாருவன் தன்னைப் பார்க்கிறான் என்பதற்காக அவன்

அழகாகச் செய்கிறான் (எனில் அது மறைமுக ஷர்க்) எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஸயீத் (ரல்), (அஹ்மத்)

ஷர்க்கை பெரிய ஷர்க், சீறிய ஷர்க் என கிருவகைப் படுத்துவதும் கூடும். மறைமுகமான ஷர்க் கிவ்வரிண்டிலும் அடங்கிவிடுகின்றது. சிலசமயங்களில் கிது பெரிய ஷர்க்கை ஒம் நிகழ்ந்து விடுகிறது- முனா-பிக்குகளின் ஷர்க்கைப் போன்று. ஏனெனில் அவர்கள் தங்களின் அசத்தியக் கொள்கையை மறைத்து வைத்துக்கொண்டு முகங்கூதிக்காகவும், பயத்திற்காகவும் விவரிப்படையில் கிள்லாம் பேசுவார்கள்.

சில சமயம் கிது சீறிய ஷர்க்கைவும் நிகழும்- முகங்கூதுத் தயைப் போல. மேற்கூறப்பட்ட மஹ்முத் கிப்பு லுபைத் (ரழி), அபுஸயீத் (ரழி) ஆகிய கிருவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் கிதற்கு உதாரணமாகும்.

பாடம் - 5

இஸ்லாத்தின் கடமைகள்

கில்லாத்தின் கடமைகள் ஜந்து. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்-வைத் தவிர வேறு யாரும் கில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்-வடையதாதார் என சான்று பகர்வது, தொழுகையை நிலை நாட்டுவது, ஸகாத் கொடுப்பது. ரமழானில் நோன்பு நோற்பது, சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வது.

ஆசீரியர் தவ்ஹீத் மற்றும் ஷர்க்கின் வகைகளைக் கூறி முடித்ததும் கில்லாத்தின் ஜம்பெரும் கடமைகளைக் கூறத் துவங்கிவிட்டார். கில்லாத்தின் கடமைகள் ஜந்து என்றே ஸஹ்ஹான ஹதீஸ்லிலும் வந்துள்ளது. நபி(ஸல்) அவர்கள்

கூறினார்கள்: கிள்லாம் ஜம்பிபரும் கடமைகள் மீது அமைந்துள்ளது. அவை வணக்கத்திற்குரிய கிறைவன் அல்லாஹ் வைத் தவரி வேறு யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹுவீன் திருத்துதார் என சான்று பகர்வது, தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது, ரம்மானில் நோன்பு நோற்பது ஆகியனவாகும். அறிவிப்பவர் கிப்பு உமர் (ரஹி), (புகாரி, முஸ்லிம்) ஜம்பிபரும் கடமைகள் ஜம்பிபரும் தூண்கள் போன்றாகும். கிள்லாம் ஜந்து தூண்களுள்ள ஒரு கட்டடத்திற்கு ஒப்பாக்கப்பட்டுள்ளது. தூண்கள் கிள்லாமல் கட்டடமிருக்காது. கிள்லாத்தின் ஏனைய கடமைகள் அக்கட்டடத்தைப் நிறைவு செய்வது போலாகும்.

‘வணக்கத்திற்குரிய கிறைவன் அல்லாஹுவைத் தவரி வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹுவீன் தூதார் சான்று பகர்வது’ என்றால் அல்லாஹுவையும் அவனது தூதரையும் நம்புவதாகும். முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் ‘கிள்லாம் ஜம்பிபரும் கடமைகள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை, அல்லாஹுவை ஒருமைப்படுத்துவது’ எனவும் வேறொரு அறிவிப்பில் ‘அல்லாஹுவை ஏகத்துவப்படுத்தி, அவன்ல்லாத ஏனைய தெய்தவங்களை நிராகரிப்பது’ எனவும் உள்ளது.

தொழுகையை நிலைநாட்டுதல்: ஒருவன் கிறைநிராகரிப்பு மற்றும் ஷர்க்கில் கிருக்கிறான் என்பதன் அடையாளம் தொழுகையை விடுவதுதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபீர் (ரஹி) (முஸ்லிம்)

காரியங்களில் தலையாயது கிள்லாம். அதன் தூண்கள் தொழுகை எனவும் நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹுத் (ரஹி) (தீர்மதி)

ஸஹாபாக்கள் மார்க்க விஷயங்களில் தொழுகையைத் தவிர வேறிறதையும் வீடுவதை குப்பர் எனக் கருதவில்லை என அப்துல்லாஹ் பின் ஷகீஃ (ரஹ்) அவர்கள்கூறியுள்ளனர்.

ஸகாத் கொடுத்தல்: கிடு கில்லாத்தீன் ஜம்பெரும் கடமைகளில் முன்றாவது கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத் கொடுங்கள். (2:43) வணக்கத்தை அல்லாஹ் வுக்கே உரித்தாக்கி முற்றிலும் ஒருமனப்பட்டவர்களாய் அல்லாஹ் வை வணங்க வேண்டும் மேலும் தொழுகையை நிலை நாட்ட வேண்டும், ஸகாத் வழங்க வேண்டும் என்றே அவர்கள் ஏவப்பட்டுள்ளனர். கிதுதான் சரியான மார்க்கமாகும். (3:5)

ரமஜானில் நோன்பு நோற்றல்: கிடு கில்லாத்தீன் ஜம்பெரும் கடமைகளில் நான்காவது கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்: கிரைநம்பீக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மது கடமையாக்கப்பட்டதுபோலவே உங்கள் மதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் கிரையச்சமுடையோராய்த் திகழ்தற்காக. (2:183)

ஹஜ் செய்தல்: கிடு கில்லாத்தீன் ஜம்பெரும் கடமைகளில் ஜந்தாவது கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்:

அந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் அல்லாஹ் வுக்காக ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால் எவ்ரேலும் கிதை மறுத்தால் (அதனால் அல்லாஹ் வுக்குக் குறை ஏற்படப் போவதில்லை ஏனெனில்) நீச்சயமாக அல்லாஹ் உலகத்தார் அனைவரை விட்டும் தேவையற்றவனாக கிருக்கிறான். (3:97)

கில்லாத்தீன் ஜம்பெரும் கடமைகளைப் பற்றி மேற்கூறப் பட்ட கிந்த ஹத்தீஸ் கில்லாத்தை அறிந்து கொள்வதில் பெரும் அடிப்படையாக உள்ளது.

பாடம் - 6

தொழுகையின் நிபந்தனைகள்

தொழுகையின் நிபந்தனைகள் ஒன்பது: மூல்லிமாக கிருப்பது, புத்தி சீர்நிலையில் கிருப்பது, பருவ வயதை அடைந்திருப்பது, தொடக்கை அகற்றுவது, அசுத்தத் தை நீக்குவது, மறைக்க வேண்டிய உறுப்புகளை மறைப்பது, தொழுகைக்குரிய நேரம் வருவது, கப்லா வை முன்னோக்குவது, நிய்யத் தூகியனவாகும்.

மூலாசீரியர் ஜந்தாவது பாடத்தில் கில்லாத்தின் ஜம்பெரும் கடமைகளைக் கூறிய பின்னர் கிந்தப் பாடத்தில் தொழுகையின் நிபந்தனைகளைக் கூறியிருப்பது பொருத்தமான தாகும். ஏனெனில் கில்லாமியக் கடமைகளில் கல்மாவுக்குப் பிறகு தொழுகை மிக முக்கியமானதாகும். தொழுகைக்குரிய நிபந்தனைகளைப் பேணாமல் தொழுகை நிறைவேறாது. எனவே அவற்றை கிப்ரு கூறுவது பொருத்தமாகும்.

முதல் முன்று நிபந்தனைகள்: மூல்லிமாக கிருத்தல், புத்தி சீர்நிலையில் கிருத்தல், பருவ வயதை அடைந்திருத்தல் ஆகியவையாகும். எனவே காஃபிரின் தொழுகை-அவனுடைய செயல் வீணானதென்பதால்-நிறைவேறாது. கிண்ணும் பைத்தியக்காரரின் தொழுகையும் நிறைவேறாது-ஷரீஅத்தின் கடமைகள் அவனுக்கு கில்லாத்தால்-கூடாது. ‘உ’ங்களுடைய குழந்தைகள் ஏழு வயதை அடையும்போது அவர்களைத் தொழும்படி ஏவங்கள்’ என்ற ஹத்தீஸின் கருத்துப் படி சீறுவனின் தொழுகையும் நிறைவேறாது.

4. முடிந்தால் உஞ்ச செய்வது. ‘உஞ்சவின்றி எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது’ -நப்மீமாழி

5. நேரம் வருதல்: (நபியே!) சூரியன் (உச்சியிலிருந்து) சாய்ந்ததும் தொழுது கொள்வீராக! என்று அல்லாஹு கூறுகிறான். (17:78) உமர் (ரஹி) சூரினார்கள்: அல்லாஹு தொழுகைக் கென நேரங்களை நிர்ணயித்துள்ளான். அந்த நேரத்தை விடுத்து யற்ற நேரத்தில் தொழுதால் தொழுகை கூடாது. நபி(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) ஜவேலை தொழுகை களை முதல் நாள் முதல் நேரத்திலும் கிரண்டாம் நாள் கடைசி நேரத்திலும் தொழுது காட்டிவிட்டு பின்னர் கிவ் வரண்டிற்கும் கிடையே உள்ளதுதான் தொழுகையின் நேரம் எனக் கூறிய ஹதல் கிதற்கு ஆதாரமாகும்.

6. முடிந்தால் மேனி தெரியாதபடி ஏதெனும் ஒன்றைக் கொண்டு அவ்ரத்தை மறைப்பது. (அவ்ரத் என்பது மறைக்க வேண்டிய பகுதியாகும். முன் மறைக்க வேண்டிய பகுதி தொப்புளுக்கும் முட்டுக் காலுக்கும் கிடையிலுள்ள பகுதியாகும். பெண் மறைக்க வேண்டிய பகுதி முன் கைகளும் முகமும் தவிரவுள்ள பகுதியாகும்)

அல்லாஹு கூறுகிறான்: ஆதமுடைய மக்களே! ஓவ்வொரு தொழுகையின்போதும் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (7:31) மேலாடை கில்லாமல் பருவமடைந்த பெண் ணின் தொழுகையை அல்லாஹு ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பது நபிமொழி.

அல்லாஹுவின் தூதரே! நான் வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு ஆடையில் தொகிறேன். (கிது கூடுமா?) எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்! கூடும். முள்ளை வைத்தேனும் அதை வேட்டியாக தைத்துக்கொள்’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மா பின் அக்வ.: (ரவி) (நால்:திர்மதி)

அவ்ரதை மறைக்க முடிந்தும் நீர்வாணமாக தொழுபவனின் தொழுகை வீணாகவீடுமென்பது அறிஞர்களின் ஏகோ பீத்த முடிவாகும் என கிப்பு அப்துல் பர் (ரஹ்) கூறியுள்ளனர்.

7. உடல், உடை, கிடம் ஆகியவற்றை அசுத்தத்தை விட்டும் நீக்குவது. (அதாவது கிவையனைத்தும்சுத்தமாக கிருக்க வேண்டும்) அல்லாஹு கூறியுள்ளான்: (நபியே!) உம் ஆடைகளைச் சுத்தப்படுத்துவீராக! (74:4) ஆடையில் பட்ட மாதவிடாய் கிருத்தம் பற்றி அஸ்மா (ரஹி) யிடம் நபி (ஸல்) கூறும் போது, அதை விரலால் கரண்டி, பின்னர் தண்ணீரால் சுத்தப்படுத்து. பின்பு அதிலேயே தொழுது கொள் எனக் கூறினார்கள். (புகாரி)

8. கப்லாவை முன்னோக்குதல்: அல்லாஹு கூறுகிறான்: எனவே நீர் கிப்போது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் உமது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் (2:144)

9. நியியத் (எண்ணம்): நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செயல்கள் அனைத்தும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. (புகாரி, முஸ்லிம்) கித்துடன் தொழுகையின் நிபந்தனைகள் நிறைவூற்றன. அல்லாஹு மிக அறிந்தவன்.

பாடம் - 7

தொழுகையின் ருகுன்கள்

தொழுகையின் ருகுன்கள்- முதல் நிலைக் கடமைகள் பதினான்கு. அவையாவன: சக்தியிருக்கும்போது நின்று தொழுவது, தக்பீருத் தலூரிம் எனும் முதல் தக்பீர் கூறுவது, ஒவ்வொரு ரக்குத்திலும் சூரத்துல் ஃபாத்திஹா ஒதுவது, ருகூ.: செய்வது, ருகூவிலிருந்து எழுந்து நிலையில் நிற்பது, ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு

ஸஜ்தா செய்வது, ஸஜ்தாவிலிருந்து ஏறுவது, கிரு ஸஜ்தாக்களுக்கிடையே அமர்வது, எல்லா நிலைகளிலும் நிதானம் மேற்கொள்வது, கடைசி அத்தலுறியாத்துக்காக அமர்வது, அதில் அத்தலுறியாத் ஒதுவது, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது, கிரு ஸலாம்கள் கொடுப்பது, கிக்கடமைகள் அனைத்தையும் வரிசையாகச் செய்வது.

முந்தைய பாடத்தில் ஆசிரியர் தொழுகையின் நிபந்தனைகள் பற்றிக் கூறிய பின்னர் கிங்கு தொழுகையின் முதல் நிலைக் கடமைகளைக் கூறுவது பொருத்தமாக உள்ளது. ஏனெனில் தொழுகையின் நிபந்தனைகள் தொழுகைக்கு முன்பு உள்ளவையாகும். தொழுகையின் முதல் நிலைக் கடமைகள் தொழுகையைச் சேர்ந்தவையாகும்.

1. சக்தியிருக்கும்போது நின்று தொழுவது: அல்லாஹ் கூறுகிறான்: (தொழுகையின்போது) அல்லாஹ்வீன் முன் உள்ளச்சத்துடன் நில்லுங்கள். (2:238) கிம்ரான் (ரஹி) அறிவிக்கும் ஹதீலில் ‘நே நின்று தொழு’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அனைத்து அறிஞர்களும் கிதீல் ஒருமித்தகருத்தைக் கொண்டிருக்கின்றனர்.

2. தக்பீரதுல் கிழற்றாம் எனும் முதல் தக்பீர்: நபி(ஸல்) கூறினார்: தொழுகையின் திறவுகோல் உணவாகும். (தொழுகைக்கு வெளியேயுள்ள ஆகுமான காரியங்களை) ஹராமாக்கக் கூடியது முதல் தக்பீர் ஆகும். (அவற்றை) ஹலாலாக்கக் கூடியது ஸலாம் கூறுவதாகும். (தர்மது)

நபி(ஸல்) அவர்கள் தொழுகையைச் சர்வர நிறைவேற்றாத ஒருவரிடம் தொழுகை பற்றி விளக்கிக் கூறும்போது ‘ந் தொழுவதற்குத் தயாரானால் முழுமையாக உணச் செய்து

கொள். பின்னர் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹு அக்பர் எனக் கூறு. (புகாரி, முஸ்லிம்)

3. ஒவ்வொரு ரக்ஞத்திலும் குரத்துல் :பாத்திஹா ஒதுவது: குரத்துல் :பாத்திஹா ஒதாதவனுக்குத் தொழுகை தில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உபாதாபின் ஸாமித் (ரல்) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

4. ருகூவுச் செய்தல்: அல்லாஹ் கூறுகிறான்: ஸமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூவு செய்யுங்கள். (22:77) ...பிறகு ருகூ..: செய்- ருகூவில் நிதானம் ஏற்படும் வரை என (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

5. ருகூவிலிருந்து எழுந்து நிலையில் நற்பது: ... பின்பு ருகூவிலிருந்து எழுந்து நேராக நில் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ருகூவிலும் கஜாதிலும் தன் முதகந்தண்டை நேராக வைக்காதவனுக்கு தொழுகை கூடாது. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுமஸ்வுத் (ரல்) அறிவிக்கிறார்கள். (நூல்: அபுதாவுத், திர்யதி, நஸயி)

6. ஏழு உறுப்புக்களின் மீது ஸஜ்தா செய்தல்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெற்றி, கிரு கைகள், கிரு முட்டுக் கால்கள், கிரு பாதங்களின் ஓரங்கள் ஆகிய ஏழு உறுப்புக் களின் மீது கஜாது செய்யும்படி நான் ஏவப்பட்டுள்ளேன். (நெற்றியைக் குறிப்பிடும்போது தம் முக்கைச் சுட்டிக்காட்டி னார்கள்) (புகாரி, முஸ்லிம்)

7, 8. ஸஜ்தாவிலிருந்து எழுதலும் கிரு ஸஜ்தாக்களுக்கி டையில் அமர்தலும்: நபி(ஸல்) கூறினார்கள்: ‘...பின்னர் நீ நேராக உட்காரும் வரை ஸஜ்தாவிலிருந்து எழு’ மேலும் ஆயிஷா (ரஹி) அறிவிப்பதாவது: நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக உட்காராத வரை கிரண்டாம் ஸஜ்தா செய்ய மாட்டார்கள். (முஸ்லிம்)

9. எல்லா நிலைகளிலும் நிதானத்தை மேற்கொள்ளல்: ...பின்பு நீர் ரூகூ.: செய்- ரூகூவில் நிதானம் ஏற்படும் வரை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் நிதானத்தை மேற்கொள்வார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள்: என்னை எவ்வாறு தொழுக் கண்மார்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள். (புகார்)

10,11. கடைசி அத்தஹிய்யாத்துக்காக அமர்வதும் அதில் அத்தஹிய்யாத்து ஒதுவதும்: உங்களில் ஒருவர் தொழுகையில் அமர்ந்துவிட்டால் அவர்,

الْتَّحِيَّاتُ لِلّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيَّاتُ الْسَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ
وَبَرَكَاتُهُ الْسَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ

அத்தஹிய்யாத்து லில்லாஹி, வல்ஸலவாத்து, வத்தும் யிபாத்து, அல்ஸலாமு அலைக்க அய்யுறைநபிய்யு வரவு மத்துல்லாஹி பயரக்காத்துஹு அல்ஸலாமு அலைனா வளிலா திபாதில்லாஹில் ஸாலிஹ்ரீன் எனக் கூறுட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகார், முஸ்லிம்)

12. அந்த அத்தஹிய்யாத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறுதல்: கஃபு பின் உஜ்ஜரா (ரழி) அறிவிப்பதா வது: நபி(ஸல்) அவர்களிடம் ஸலவாத்துக் கூறுவது எப்படி? என்று தோழர்கள் கேட்டபோது,

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى
آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலா மஹம்மதின் வளிலா ஆலி மஹம்மதின் கமா ஸல்லைத்த அலா திப்ராஹீம் வளிலா

ஆலி கிப்ராஹீம் தின்னக்க ஹம்தும் மஜீத். அல்லாஹும் மாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா கிப்ராஹீம் வஅலா ஆலி கிப்ராஹீம் தின் னக்க ஹம்தும் மஜீத் என்று கூறுவர்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

13. திரண்டு ஸலாம்கள் கொடுத்தல்: தொழுகையின் தீற்வகோல் உடனுவாகும். (தொழுகைக்கு வெளியேயுள்ள ஆகு மான காரியங்களை) ஹராமாக்கக் கூடியது முதல் தக்பீர் ஆகும். (அவற்றை) ஹலாலாக்கக் கூடியது ஸலாம் கூறுவதா கும் என நபி(ஸல்)கூறினார்கள். (தீர்மிதி) நபி(ஸல்)அவர்கள் தமது தொழுகையை ஸலாம் கூறுவதன் மூலம் முடித்துக் கொள்வார்கள் என ஆயிஷா(ரஹி) அவர்கள் கூறினார்கள். எனவே ஸலாம் கொடுப்பதுதான் தொழுகையிலிருந்து வீடு படுவவதற்கு மார்க்கமாக்கப்பட்டதாகும். அதுவே தொழு கையின் கிறுதியும் தொழுகை முடிந்து விட்டதற்கு அடையா ளமும் ஆகும்.

14. கிக்கடமைகளை வரிசைக்கிரமமாகச் செய்தல்

பாடம் - 8

தொழுகையின் வாஜிபுகள்

தொழுகையின் வாஜிபுகள்- திரண்டாம் நீலைக் கட மைகள் எட்டாகும். தக்பீரதுல் கிஹ்ராம் எனும் முதல் தக்பீர் நீங்கலாக ஏனையதக்பீர்கள், ருகூவில் சுப்ஹான் ரப்பியல் அளீம் என்று கூறுவது, கிமாமாகவோ தனியாக வோ நீன்று தொழும்போது ஸமிஅல்லாஹு லின் ஹமி தா என்று கூறுவது, ருகூவிலிருந்து எழுந்ததும் ரப்பனா லகல் ஹம்து எனக் கூறுவது, சஜுத்தில் சுப்ஹான் ரப்பியல்

அஃலா என்று கூறுவது, கிரு ஸஜ்தாக்களுக்கிடையே
ரப்பிக்ஃபிர்ல் என்று கூறுவது, முதல் அத்தஹிய்யாத்துக்
காக அமர்வது, அதில் அத்தஹிய்யாத்து ஒதுவது,

மூலாசிரியர் தொழுகையின் ருகுன்களை வீளக்கி முடித்த
பின்னர் தொழுகையின் வாஜிபுகளைக் கூறியுள்ளார். ஏனெனில் ருகுன்கள் வாஜிபுகளை வீட கடமைகள் மிக முக்கிய
மானதாகும். ஒருவர் வாஜிபுகளில் ஒன்றை மறதியாக வீட்டு
வீட்டால் மறதிக்கான சூஜாத் செய்தால் நிவர்த்தியாகவிடும்.
ஆனால் ருகுன்களில் ஒன்றை மறதியாக வீட்டாலும் அல்லது
வேண்டுமென்றே தொழுகையே பாழாகவிடும்.

1. தக்பீரதுல் கிஹ்ராம் நீங்கலாக ஏனைய தக்பீர்கள்:
நபி(ஸல்) அவர்கள் குரியும்போதும் நிமிரும்போதும் உட்கா
ரும்போதும் எழும்போதும் தக்பீர் கூற நான் பார்த்திருக்கி
றேன். அறிவிப்பவர்: கிப்ளு மஸ்வுத் (ரல்) (அஹ்ரத், தர்மத)

2. 3. ருகூவில் சுப்ரஹான ரப்பியல் அளிம் என்றும் சூஜாதில்
சுப்ரஹான ரப்பியல் அஃலா என்றும் ஒரு தடவை கூறுவதா
கும். நபி(ஸல்) அவர்கள் ருகூவில் சுப்ரஹான ரப்பியல் அளிம்
என்றும், சூஜாதில் சுப்ரஹான ரப்பியல் அஃலா என்றும் கூறுப
வர்களாக கிருந்தனர். அறிவிப்பவர்: ஹுதை:பா (ரழி) தீர்மதி

4. கிமாமாகவோ தனியாகவோ நின்று தொழும்போது
ஸமிஅல்லாஹ் லீன் ஹமிதாஹ் என்று கூறுவது. நபி(ஸல்)
அவர்கள் தொழுகைக்காக நிற்கும்போது தக்பீர் கூறுவார்
கள் பின்பு ருகூவுச் செய்யும்போதும் தக்பீர் கூறுவார்கள்.
பிறகு ருகூவீலிருந்து தமது முதுகை உயர்த்தும்போது
ஸமிஅல்லாஹ் லீன் ஹமிதாஹ் எனக் கூறுவார்கள். பின்பு
நின்றவாறு ரப்பனா வலகல் ஹம்த் எனக் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபுஹ்ரைரரா (ரல்) (புகார், மஸ்வில்)

६. ருக்கவில்ருந்து எழுந்ததும் ரப்பனா வகல் ஹம்த் எனக் கூறுவது. முன்னர் கூறப்பட்ட ஹதீஸே திதற்கும் ஆதாரமாகும்.

७. கிரு ஸஜ்தாக்களுக்கிடையில் ரப்பிஃக் :பிர்ல் என்று கூறுதல்: நபி(ஸல்) அவர்கள் கிரு ஸஜ்தாக்களுக்கிடையில் ரப்பிஃக் :பிர்ல், ரப்பிஃக் :பிர்ல் என்று கூறுபவர்களாக கிருந் தனர். அறவிப்பவர்: ஹுதைப்பா (ரழி) (நஸாயி, கிப்ளுமாஜா)

८. முதல் அத்தஹிய்யாத்துக்காக அமர்வது: நபி (ஸல்) கூறினார்கள்: ஒவ்வொரு கிரண்டு ரக்ஞத்துகளிலும் நீங்கள் அமர்ந்தால் அத்தஹிய்யாத்து ஒதிக் கொள்ளுங்கள்.

அறவிப்பவர்: கிப்ளு மஸ்வுத் (ரழி) (அஹ்மத், நஸாயி)

மேலும் நபி(ஸல்) அவர்கள் ஞஹர் தொழுகையில் கிந்த கிருப்பை மறந்தபோது ஸலாம் கொடுக்கு முன் மறதிக்காக கிரண்டு ஸஜ்தாக்கள் செய்துள்ளனர்.

९. அதில் அத்தஹிய்யாத்து ஒதுவது: ந் தொழுகைக்கு நின்றால் தக்பீர் கூறு. பின்பு குர்யூனில் உனக்கு கிலகுவா னதை ஒது. தொழுகையின் நடுவில் (கிரண்டு ரக்ஞத் முடிந்த பிறகு) ந் அமர்ந்தால் அமைதியாக கிடது பாதத்தின் மீது அமர்ந்து வலது பாதத்தை நட்டு வைத்துக் கொண்டு அத்தஹிய்யாத்து ஒது. நபிமொழி (அபுகாவுத்)

பாடம் - 9

அந்தஹிய்யாத்

الْحَيَاةُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيَّاْتُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ

اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنَّ لَا إِلَهَ إِلَّا

اللهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ

அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத் தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலை னா வளிலா திபாதில்லாஹிஸ் ஸாலிஹர்ன் அஷ்ஹது அல்லாகிலாஹு கில்லல்லாஹு வளஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரகுலுஹு

(பொருள்: காணிக்கைகள் தொழுகைகள் நற்பணிகள் அனைத்தும் அல்லாஹுவுக்கே உரியனவாகும். நபியே! சாந் தியும் அல்லாஹுவின் கருணையும், அருட்பேறுகளும் உங்கள் மீது உண்டாவதாக! கின்னும் எங்கள் மீதும் அல்லாஹுவின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாவதாக! வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹுவைத் தவீர வேறு யாருமில்லை எனவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹுவின் அடியாரும் அவனது தூதருமாவார்கள் எனவும் நான் சாட்சி சொல்கிறேன்) பின்பு நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும்.

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ عَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ
وَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، وَ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَ عَلَى آلِ
مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதன் வளிலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா கிப்ராஹீம் வளிலா ஆலி கிப்ராஹீம் கின்னக ஹம்தும் மஜீத், வபாரிக் அலா முஹம்மதன், வளிலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா கிப்ராஹீம் வளிலா ஆலி கிப்ராஹீம் கின்னக ஹம்தும் மஜீத்.

(பொருள்: யானால்லாஹ்! கிப்ராஹ்ம் (அலை) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்மீதும் அருள் புரிந்ததுபோல முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் மீதும் நீ அருள் புரிவாயாக! நீச்சயமாக நீ புகழுக்குரிய வனும் மாட்சீமைக்குரியவனுமாவாய். இன்னும் கிப்ராஹ்ம் (அலை) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்மீதும் மீதும் கிருபை செய்ததுபோல முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்மீதும் மீதும் கிருபை செய்வாயாக! நீச்சயமாக நீ புகழுக்குரியவனும் மாட்சீமைக்குரியவனும் ஆவாய்)

பின்னர் கடைசி அத்தஹ்யாத்தில் நரகம் மற்றும் மண்ணைறையின் வேதனையிலிருந்தும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் சோதனையிலிருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடவேண்டும். அதன் பிறகு தான் விரும்பிய துழுவைக் கேட்க வேண்டும். குறிப்பாக ஹதீஸில் வந்துள்ள துழுவாக கிருக்கவேண்டும். பின்வரும் துடு ஹதீஸிலுள்ளது.

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ، أَللَّهُمَّ إِنِّي
ظَلَمْتُ نَفْسِي طَلْمًا كَثِيرًا، وَلَا يَغْفِرُ الذُّنُوبُ إِلَّا أَنْتَ فَاغْفِرْ لِي
مَغْفِرَةً مِنْ عِنْدِكَ، وَأَرْحَمْنِي إِنِّي أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

அல்லாஹ்ராம்ம அகின்னீ அலா தீக்ரீக வஷாக்ரீக வஹ்ராஸ்னீ கிபாததிக அல்லாஹ்ராம்ம கின்னீ மூலம்த்து நாப்ஸீ மூலமன் கஸீரன் வலா யஃக்பிருத் துனுப கில்லா அன்த ஃபஃக்ஃபிர்லீ மஃகஃபிரதன் மின்கின்திக வர்ஹும்னீ கின்னக அன்தல் ஃகஃபுர்ர் ரஹ்ம்.

(பொருள்: யா அல்லாஹ்! உன்னைத் துதிக்கவும், உனக்கு நன்றி செலுத்தவும், உன்னை நன்றாக வணங்கவும் எனக்கு உதவீ செய்வாயாக!: யா அல்லாஹ்! எனக்கு நானே அதீக அளவு அந்தி கிழைத்து விட்டேன். பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவரீ யாருமில்லை. எனவே உனது பிரத்தியேக மன்னிப்பில் என்னை மன்னித்தருள்வாயாக! நீச்சயமாக நீயே மிகவும் மன்னிப்பவனும் கருணை பொழிபவனும் ஒவாய்)

முதல் அத்தஹிய்யாத்தீல் கிரு ஷஹாத்துக்களையும் ஒதிய பின் ஞஹர், அஸர், மஃக்ரிப், கிஷா போன்ற தொழுகைகளில் முன்றாவது ரக்அத்து தொழுவதற்காக ஏழ வேண்டும். நபி(ஸல்)அவர்கள் மீது ஸலவாத்து ஒதினால் அது சீறப்பானதே. ஏனெனில் அதுபற்றி பொது வாகவே ஹதீஸ் வந்துள்ளது. பின்பு முன்றாவது ரக்அத்துக்காக ஏழ வேண்டும்.

கிப்னு மஸ்வுத் (ரழ) அறிவிக்கறார்கள்: நபி(ஸல்) அவர்கள் எங்களின் பக்கமாகத் திரும்பிக் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுதால் அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸல வாத்து வத்தய்யிபாத்து அல்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபியு வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு அல்ஸலாமு அலைனா வஅலா கிபாதில்லாஹில் ஸாலிஹுன் அஷ்ஹது அல்லாகிலாஹு கில்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம் மதன் அப்குஹு வரஸாலுஹு எனக் கூறி பின்னார் தனக்கு விருப்பமான துழுவைக் கேட்டுக் கொள்ளட்டும். (ுகாரி, முஸ்லிம்) அத்தஹிய்யாத் சம்பந்தமாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களில் கிப்னு மஸ்வுத் (ரழ) அவர்களின் ஹதீஸே மிகச் சரியானதாகும்.

அல்லாஹுவின் குத்தரே! உங்களின் மீது நாஸ்கள் ஸலவாத்துச் சொல்ல வேண்டுமென அல்லாஹு எங்களுக்கு கட்டளை கிட்டுள்ளான். உங்களின் மீது நாஸ்கள் எவ்வாறு ஸலவாத்துச் சொல்வது? என பதீர் பின் ஸஃது(ரழி) கேட்டதும் நபி(ஸல) அவர்கள் சீரிது மெளனமாக கிருந்து விட்டு பின்னர் கூறினார்கள்: அல்லாஹும் ஸலலி அலா முஹம்மதின் வளை அலா ஆலி கிப்ராஹிம், வபாரிக் அலா முஹம்மதின் வளை ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி கிப்ராஹிம் ஃபில் ஆலம்ன கின்னக ஹம்தும் மஜீத் எனக் கூறுங்கள். ஸலாம் சொல் வதோ நீங்கள் அறிந்தது போன்றே. அறிவிப்பவர்: அபுமஸ் வது(ரழி) (முஸ்லிம்)

உங்களில் ஒருவர் அத்தஹிய்யாத் ஒதும்போது நான்கு காரியங்களிலிருந்து பாதுகாவல் தேட்டட்டும். அதாவது அவர்

أَعُوذُ بِاللّٰهِ مِنْ عَذَابِ جَهَنَّمِ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمُحْيَا وَالْمَمَاتِ
وَمِنْ فِتْنَةِ مَسِيحِ الدَّجَّالِ

அல்லாஹும் கின்னீ அவுது பிக மின் அதாபி ஜஹன் னம வமின் அதாபில் கப்ரி வமின் :பித்னத்தில் மஹ்யா, வல் மமாத்தி, வமின் :பித்னத்தில் மலீஹித் தஜ்ஜால்

எனக் கூறட்டும் என்று நபி(ஸல) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஹ்ரரா(ரழி) (புகாரி.முஸ்லிம்)

கிது நபி(ஸல) அவர்களின் மீது ஸலவாத்துச் சொன்ன பிறகாகும்.

தொழுகையில் நான் ஒதுக்காக ஒரு குடும்பத்தை எனக் குக் கற்றுத் தாருங்கள் என நபி(ஸல) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் அல்லாஹும் கின்னீ முலம்து நப்ஸீ முலம்ன் கஸ்ரன் வலா யஃகஃபிருத் குணாப கில்லா அன்த

பயக்கபிரவர் மயக்கபிரதன் மின் இன்திக்க வர்ஹம்ஸி இன்னக அன்தல் ககப்புருர் ரஹ்ம் எனக்கூறு என்றார்கள். அறிவிப்ப வர்: அபூபக்ர (ழி) (புகாரி, முஸ்லீம்)

இந்த ஹதீஸ் பொதுவாகத் தொழுகையில் கூடுச் செய் வது மார்க்கமாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமா கும். கூடுச் செய்வதற்குரிய திடங்களில் கிடுவம் ஒன்றா கும். அதாவது அத்தஹிய்யாத்தில் ஸலவாத்து மற்றும் பாது காப்புத் தேடுதலுக்குப் பிறகாகும். கிதற்கு முன்னர் கூறப் பட்ட கிப்ளு மஸ்வுத் (ழி) அறிவிக்கும் ஹதீஸ் கிதற்கு ஆதா ரமாகும். மேலும் அந்த ஹதீஸ் அதற்கும் ஆதாரமாகும். அதாவது தொழுகையில், ஹதீஸில் வந்த கூடுவையும் ஹதீ ஸிலில் வராத அதே சமயம் மார்க்கத்தில் தடையில்லாத கூடு வையும் கேட்கலாம்.

பாடம் ~ 10

தொழுகையின் சன்னத்துகள்

1. ஆரம்பமாக ஓதும் கூடு
2. நிலையின்போது வலது உள்ளங்கையை திடது உள்ளங்கையின் மீது வைத்து நெஞ்சீன் மீது கட்டிக் கொள்ளுதல்.

3. ஆரம்ப தக்பீரின்போதும் ருகூவின்போதும், அதில் ருந்து எழும்போதும், முதல் அத்தஹிய்யாத்திலிருந்து முன்றாம் ரக்கத்திற்கு எழும்போதும் கிரு கைக்களையும் கிரு தோள் புஜங்களுக்கு அல்லது கிரு காதுகளுக்கு நேராக உயர்த்துதல். கைவிரல்களை (விரிக்காமல்) சேர்த்து வைக்க வேண்டும்.

4. ருகூ., சுஜாதின் தஸ்பிளை ஒன்றுக்கு மேல் அதி கமாக்கீக் கொள்வது.

5. ருகூவிலிருந்து எழுந்ததும் ரப்பனா வலகல் ஹம்த் என்று கூறிய பீற்கு ஒது வேண்டிய தீக்ர்.

6. கிரு ஸஜ்தாக்கஞ்சிடையே ரப்பிஃக்ஃபிர்ல் எனக் கூறுவதை ஒன்றுக்கு மேல் அதிகமாக்கீக் கொள்வது.

7. ருகூவில் தலையை முதுகுக்கு நேராக வைத்துக் கொள்வது.

8. சுஜாதில் கிரு குடங்கைகளை கிரு விலாப்புறங் களை விட்டு அகற்றியும், வயிற்றைத் தொடையின் மீது தாங்காமலும் வைத்துக் கொள்வது.

9. சுஜாது செய்யும்போது கிரு முழங்கைகளையும் தரையில் படாதவாறு உயர்த்தி வைத்தல்.

10. முதல் அத்தஹிய்யாத்திலும் கிரு ஸஜ்தாக்கஞ்சிடையிலும் கிடது காலின் மீது அமர்ந்து வலது காலை நட்டி வைத்துக் கொள்ளுதல்.

11. கடைசி கிருப்பில் பித்தட்டை தரையில் வைத்து கிடது காலை வலது கரண்டைக் காலுக்குக் கீழ் வெளிப் படுத்தி வலது காலை நட்டி வைத்து அமர்வது. கிந்த கிருப்பிற்கு தவர்நூக் எனப்படும்.

12. முதல் அத்தஹிய்யாத்தில் நபி(ஸல) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லுதல்.

13. கடைசி அத்தஹிய்யாத்தில் குடுச் செய்தல்.

14. ஸபஜ்ருத் தொழுகை, ஜாம்ஆத் தொழுகை, கிரு பெருநாள் தொழுகைகள், மழைத் தொழுகை, மக்ரிப், கிஷாவின் முந்திய கிரு ரக்அத்துகள் ஆகியவற்றில் சப்தமிட்டு ஓதுதல்.

15. ஞானர், அஸர், மக்ரிபின் முன்றாம் ரக்ஞத், கிஷா வின் பீந்திய கிரு ரக்ஞத்துகள் மூகியவற்றில் சப்தமில் ஈயமல் ஒதுக்கல்.

16. சூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பிறகு ஏதாவது ஒரு சூராவை ஒதுவது.

நாம் கூறாத கிண்ணும் பல சுன்னத்துகள் உள்ளன அவற்றையும் பேண வேண்டும்.

தொழுகையில் உள்ள சுன்னத்துகள் கிரு வகைப்படும்.

1. சுன்னத்தான் தீக்ருகள். 2. சுன்னத்தான் செயல்கள். கிவற்றை மூலாசிரியர் தனது மூலத்தில் கூறியுள்ளார். தொழு பவர் திந்த சுன்னத்துக்களைச் செய்வது கட்டாயமல்ல. கிவற்றைச் செய்தால் கூலி உண்டு. வீட்டு வீட்டால் குற்ற மில்லை. ஏனைய சுன்னத்துகளும் கிடூபோலவே. மூனாலும் ஒரு முல்லிம் சுன்னத்துகளைப் பேணுவது அவசியமாகும். ‘எனது சுன்னத்தையும் நேர்வழி பெற்ற கலீப்பாக்களின் சுன்னத்தையும் கடை பிடியுங்கள். அவற்றைக் கடவாய்ப் பற்களால் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்’ என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

பாடம் ~ 11

தொழுகையை வீணாக்கக்கூடியவை

தொழுகையை வீணாக்கக்கூடிய காரியங்கள் எட்டு.

1. வேண்டுமென்றே தெரிந்து கொண்டே பேசுவது. தெரியாமல் அல்லது மறதியாகப் பேசீணால் தொழுகை வீணா காது 2. சீரத்துல் 3. சாப்பிடுதுல் 4. குடித்துல் 5. மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளிப்படுதல் 6. முழு

உடலுடன் கிப்லாவை விட்டும் திரும்புதல் 7. தேவையற்ற வீணான செயல்கள் அதிகமாக தொடர்ந்து நடைபெறுதல் 8. உளு நீங்கிவிடுதல்.

அசீரியர் தொழுகையின் நிபந்தனைகள், ருகுன்கள், வாஜிபுகள், கன்னத்தான தீக்ருகள், செயல்கள் ஆகியவற்றைக் கூறி முடித்த பின்னர் தொழுகையை வீணாக்கக் கூடியவைகளைக் கூற ஒரும்பித்துள்ளார். ஏனெனில் ஒரு மூல்லீம் தொழுகையை முறித்து விடக்கூடிய எட்டுக் காரியங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்துத் தனது தொழுகையைப் பார்ப்படுத்துவதீலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக. அவை பின்வருமாறு:

1. வேண்டுமென்றே, தெரிந்து கொண்டே பேசுதல்: கைத் தின் அர்கம் (ரழி) அறிவிக்கீறார்கள். (தொழுகையில்) நாங்கள் மௌனமாக கிருப்பதற்கு ஏவப்பட்டோம். பேசுவதற்குத் தடுக்கப்பட்டோம். (புகாரி, மூல்லீம்)

2. சீர்த்தல்: கிடு தொழுகையை வீணாக்கி விடுமென்பதில் அனைவரும் ஒத்த கருத்து கொண்டுள்ளனர் என கிப்ளு முன்தீர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

3,4. உண்பது, குடிப்பது: நாங்கள் யாரிடத்திலிருந்து படித்துள்ளோமோ அவர்கள் அனைவரும் கடமையான தொழுகையில் வேண்டுமென்றே யாரேனும் உண்ணவோ, குடிக்கவோ செய்தால் அவர் அதைத் திருப்பித் தொழு வேண்டுமென ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர் என பின் முன்தீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

5. அவரத் திறந்துவீடுதல்: ஏனெனில் அவரத்தை மறைப்பது தொழுகையின் ஷர்த்துகளில் ஒன்றாகும். எனவே ஷர்த் கில்லாமலாகிவிட்டால் தொழுகையும் கில்லாமலாகிவிடும்.

6. முழு உடலுடன் கப்லாவை வீட்டும் திரும்பி விடுதல்: கிதுவம் தொழுகையின் ஷர்த்துகளில் ஒன்றாகும்.

7. தேவையற்ற வீணான செயல்கள் அதிகமாக தொடர்ந்து ஏற்படுதல்: கிதுவம் அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி தொழுகையைப் பாழாக்கிவிடும். திப்பு முந்தீர் அவர்கள் கிதைகாப்பி என்ற நூலில் கூறியுள்ளார். கிது குறைவாக ஏற்பட்டால் தொழுகை வீணாகாது. ஏனெனில் நபி(ஸல்) உமாமா என்ற சீருமியைச் சுமந்து கொண்டு தொழுதுள்ளனர். அவர்கள் தொழுகையில் நிற்கும்போது அச்சீருமியைச் சுமந்து கொள்வார்கள். கஜூதுக்குச் சென்றால் கீழே கிறக்கி விடுவார்கள்.

8. உளு நீங்கிவிடுதல்: கிதுவம் தொழுகை நிறை வேறு வதற்கு ஷர்த்தாகும். எனவே உளு முறிந்து வீட்டால் தொழுகையும் முறிந்விடும்.

பாடம் ~ 12

உளுவின் நிபந்தனைகள்

உளுவின் நிபந்தனைகள் பத்தாகும். 1. முஸ்லிமாக கிருத்தல் 2. புக்தி சீர்நிலையில் கிருத்தல் 3. பருவமடைந் திருத்தல் 4. நிய்யத் 5. உளுச் செய்து முடிக்கும் வரை நிய்யத் நீங்காதிருத்தல் 6. உளுவை அவசியமாக்கும் காரியம் ஏற்படாதிருத்தல் 7. (தேவைப்படின்) உளுவுக்கு முன் தண்ணீராலோ கற்களாலோ மலஜைத் தூப்பரவு செய்திருத்தல் 8. தண்ணீர் சுத்தமானதாகவும் ஆகுமா னதாகவும் கிருத்தல் 9. உறுப்புக்களில் தண்ணீர் சென்ற டைவதற்குத் தடையாக கிருக்கும் பொருளை நீக்குதல் 10. தொடர்ந்து சீருநீர் அல்லது காற்று அல்லது கிரத்தம்

வெளியேறுபவருக்கு தொழுகையின் நேரம் வந்திருக்க வேண்டும்.

உளுவின் நிபந்தனைகள்: முல்லிமாக கிருத்தல், புத்தி சீர்நிலையில் கிருத்தல், பருவ வயதை அடைதல், நிய்யத்: எனவே காஃபீரின் உளு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் அவன் முல்லிமாகாத வரை அவர்டிமிருந்து எது வும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பைத்தியக்காரனின் உளுவும் நிறைவேறாது. ஏனெனில் அவன் மார்க்ச் சட்டத் திற்கு உட்பட்டவனல்ல. கின்னும் பருவமடையாத சீருவனின் உளுவும் நிறை வேறாது. உளு பற்றிய நிய்யத் தில்லாமல் குரிர்ச்சிக்காகவோ அல்லது அசுத்தக்த்தை, அழுக்கை நீக் குவதற்காகவோ உளுச் செய்தாலும் நிறைவேறாது.

தண்ணீர் சுத்தமானதாக கிருத்தல்: அசுத்தமாக கிருந்தால் கூடாது.

தண்ணீர் மூகுமானதாக கிருத்தல்: அது பறிமுதல் செய்யப்பட்டதாகவோ அல்லது மார்க்கம் அனுமதிக்காத வழியில் கிடைத்திருந்தாலோ அதிலிருந்து உளு செய்வது கூடாது.

முன்னதாக தண்ணீரால் அல்லது கல்லால் மலஜலத் துப்பரவு செய்திருத்தல் வேண்டும் என்பதும் ஒரு ஷர்த்.

உறுப்புக்களில் தண்ணீர் சென்றடைவதற்குத் தடையாக கிருக்கும் பொருளை அகற்றுதல்:

உளுச் செய்யக்கூடியவன் உளுவின் உறுப்புக்களில் களி மண், குழைத்த மாவு, மீழுகு, நகபாலிச் போன்ற சாயம் கின்னும் கிதுபோன்றவை கிருந்தால் அவற்றை நீக்குவது அவசியமாகும். காரணம் தண்ணீர் எவ்வீதத் தடையுமில்லா மல் உறுப்புக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக.

தொடர்ந்து சீறுநீர் அல்லது காற்று அல்லது கிரத்தம் வெளியேறுபவருக்கு தொழுகையின் நேரம் வந்திருத்தல்: ஏனெனில் நபி(ஸஹி) அவர்கள் தொடர் உதிர்ப்போக்குடைய பெண்ணை ஒவ்வொரு தொழுகைக்கும் உளுச் செய்யும்படி ஏவியுள்ளார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

பாடம் ~ 13

உஞ்சின் ஃபர்முகள்

உஞ்சின் ஃபர்முகள் முறு. 1. முகத்தைக் கழுவதல்- திதில் உட்பட்டதுதான் வாய் கொப்பளித்தலும், நாசிக் குத் தண்ணீர் செலுத்துதலும். 2. கிரு கைகளை முழங் கைகள் வரை கழுவதல் 3. தலை முழுவதையும் (ஈரக் கையால்) தடவுதல்- திரு காதுகளுக்கு மஸலூர் செய்வதும் திதில் அடங்கும். 4. கரண்டைக்கால் வரை கிரு கால்களையும் கழுவதல் 5. கிவற்றை வரிசைக்கிறமாகச் செய்தல் 6. தொடராகச் செய்தல்

முகம், கிரு முழங்கைகள், கிரு கால்கள் ஆகியவற்றை முன்று முறை கழுவதும் வாய்க் கொப்பளித்தல் நாசிக்குத் தண்ணீர் செலுத்துதல் ஆகியவற்றையும் முன்று முறை செய்வதும் வீரும்பத்தக்கதாகும். எனினும் கிவையனைத்தையும் ஒரு முறை செய்தால் ஃபர்மு நிறை வேறிவிடும். தலையை பலமுறை தடவுவது வீரும்பத்தக்கதல்ல- மூதாரபூர்வமான ஹதீல்கள் அறிவிப்பதுபோல.

உஞ்சின் ஃபர்முகள்: அல்லாஹ் கூறுகிறான்: ஸமான் கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாரானால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கிரு

கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்களின் தலை களை (அரக்கையால்)தடவிக் கொள்ளுங்கள். உங்கள் கால் களை கிரு கணுக்கால் வரை (கழுவிக்கொள்ளுங்கள்) (5:6)

1. முகத்தைக் கழுவதல்-திதில் உட்பட்டதுதான் வாயும் முக்கும். அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் முகங்களைக் கழுவிக் கொள்ளுங்கள். (5:6) வாயும் நாசியும் முகத்திலுள் எதாக இருப்பதால் அவ்விரண்டையும் கழுவதும் கடமையாகும். மேலும் நபி(ஸல்) அவர்களின் உளுவைப் பற்றிக் கூறிய அனைத்து நபித்தோழர்களும் வாய்க் கொப்பளித்த வையும் நாசிக்குத் தண்ணீர் செலுத்துவதையும் கூறியுள்ளனர். நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹ்ரூபா (ரமி) அறி வீக்கிறார்கள்: உங்களில் ஒருவர் உளுச் செய்தால் அவர் தனது முக்கிற்குத் தண்ணீர் செலுத்தி முக்கைச் சிந்திக் கொள்ளட்டும். (முல்லிம்)

2. கிரு கைகளையும் கழுவதல்: அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் கிரு கைகளையும் முழங்கைகள் வரைக் கழுவிக் கொள்ளுங்கள். (5:6) எதாவது முழங்கைகளுடன். எனவே முழங்கைகள் வரை கைகளைக் கழுவது கடமையாகும். நபி(ஸல்) அவர்களும் உளுவின்போது தமது முழங்கைகளைக் கழுவபவர்களாக கிருந்தனர்.

3. கிருகாதுகள் உட்பட தலை முழுவதும் தடவதல்: ‘உங்களின் தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள்’ என அல்லாஹ் கூறியிருப்பதால் கிரு காதுகளும் தலையிலுள்ளது தான். மேலும் ‘கிரு காதுகளும் தலையிலுள்ளதே’ என்பது நபிமொழி. நபி(ஸல்) அவர்கள் உளுச் செய்யும்போது தமது தலைக்கும் கிரு காதுகளுக்கும் மஸை செய்யபவார்கள்.

4. கிரு கால்களையும் கரண்டை வரை கழுவதல்: அல்லாஹ் கூறினான்: உங்கள் கால்களையும் கரண்டை

கழுவிக் கொள்ளுங்கள். (க:ஒ) எனவே கால்களை கரண்டெ
வரை கழுவதும் கடமையாகும்.

5. வரிசைக் கிரமமாகச் செய்தல்: ஏனெனில் அல்லாஹ்
வரிசைக் கிரமமாகவே கூறியுள்ளான். கழுவ வேண்டிய கிரு
உறுப்புக்களுக்கிடையே (அதாவது முகம், கால்) தடவ வேண்
டியதை (அதாவது தலையை) நுழைத்துள்ளான். (கழுவதில்)
ஓப்பான ஒன்றை மற்றொன்றை விட்டும் (அதாவது முகம்
கால்களை) பிரித்துக் கூறியுள்ளான். எனவே கிதன் மூலம்
நமக்குத் தெரியவருவது உள்ளவை வரிசைக் கிரமமாகச்
செய்ய வேண்டும் என்பதாகும். நபி(ஸல) அவர்களும் கிந்த
முறைப்படி உள்ளவை வரிசைக் கிரமமாகச் செய்துள்ளனர்.

6. தொடராகச் செய்தல்: அதாவது முந்தைய உறுப்பு
காய்வதற்குள் அடுத்த உறுப்பைக் கழுவிவிடுவதாகும். பிற்ப
டுத்தாமலிருப்பதாகும். நபி(ஸல) அவர்கள்தான் தமது உம்
மத்தவர்களுக்கு மார்க்கம் தந்தவர்களும் மார்க்கச் சட்டங்
களை விளக்கிக் காட்டியவர்களுமாவார்கள். அவர்களின்
உள்ளவைச் செய்து காட்டிய அனைத்து நபித் தோழர்களும்
தொடராகவே செய்து காட்டனர்.

பாடம் - 14

உள்ளவை நீக்கும் காரியங்கள்

உள்ளவை நீக்கும் காரியங்கள் ஆறு. 1. முன், பின்
துவாரங்கள் வழியாக ஏதாவது வெளியாதல் 2. உடலிலி
ருந்து அதிக அசுக்தம் வெளியாதல் 3. கூக்கம் அல்லது
வேறு காரணங்களால் உணர்வ நீங்குதல் 4. துணியின்றி
முன், பின் துவாரத்தைக் கையால் தொடுதல் 5. ஒட்டக
கிறைச்சி உண்ணுதல் 6. கில்லாத்தை விட்டும் வெளி

யேறுதல்- கிதலிருந்து அல்லாஹ் எம்மையும் கிதர முஸ்லிம்களையும் பாதுகாப்பானாக!

முக்கியக் குறிப்பு: மய்யிதைக் குளிப்பாட்டுவதால் உளுநீங்காது என்பதுதான் ஆதாரப்பூர்வமான கூற்று. அதைக் மான அறிஞர்களின் கருத்தும் கிதுதான். எனினும் குளிப்பாட்டுபவரின் கை, மய்யிதைன் மறைவிடத்தில் துணியின்றி பட்டுவீட்டால் அவர் மீண்டும் உளுச் செய்வது கடமை. எனவே குளிப்பாட்டுபவர் துணியுடன்தான் மறைவிடத்தைத் தொடர வேண்டும்.

அதுபோலவே ஒருவர் ஒருபெண்ணை கிச்சையுடன் தொட்டாலும் கிச்சையின்றித் தொட்டாலும் ஏதும் வெளியாகாத வரை உளு முறியாதென்பதே அறிஞர்களின் சரியான முடிவாகும். ஏனெனில் நபி(ஸ) அவர்கள் தமது மனைவியரில் ஒருவரை முத்தமிட்ட பின்பு உளுச் செய்யாமலேயே தொழுதிருக்கிறார்கள்.

குருவுள்ள நிலா, மாயிதா என்ற கிரு அத்தியாயங்களில் வரும் (அவ் லாமல்குமுன் நிலாஅ) என்ற வசனத்தில் உடலுறவு கொண்டால் என்பதுதான் கருத்தாகும். கிதுதான் கிப்பு அப்பால் மற்றும் முன்னோர், பின்னோர் களான நல்லவர்களின் கருத்துமாகும். அல்லாஹ் வேநேர்வழிகாட்டப் போது மானவன்.

முந்தைய பாடத்தில் உளுவைப் பற்றிக் கூறிய ஆசீரியர் கிங்கு உளுவை முறிக்கக்கூடியவற்றை வீளக்க வீரும்புக்கிறார். ஏனெனில் ஒரு முஸ்லிம் தன் மார்க்கத்தில் தெளிவான அறிவுடையவனாக கிருப்பதற்காக.

ஒன்றை முறிக்கக்கூடியவைகள்:

1. முன், பின் துவாரங்களிலிருந்து ஏதாவது வெளியாதல்: அது குறைவாக கிருப்பினும் சரி அதிகமாக கிருப்பினும் சரி. கிடை கிருவகைப்படும்.

இன்று: மலஜலம் போன்று வழுமையாக வரக்கூடியவை. எவ்வித அபிப்பிராய பேதமுமின்றி கிடை ஒன்றை முறித்து விடும். கிந்தக் கருத்தை கிப்பு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளனர். அல்லாஹ் கூறுகிறான்: அல்லது ஒங்களில் ஒருவர் மல, ஜலம் கழித்து வந்தால்... தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணில் தணம்மும் செய்து கொள் எங்கள். (5:6)

கிரண்டு: புழு, முடி, கல் போன்ற எப்போதேனும் வரக்கூடியவை: கிடைவும் ஒன்றை முறித்துவிடும். ஏனெனில் நபி (ஸல்) தொடர் உதிர்ப்போக்கு உடையவளிடம் ‘ஒவ்வொரு தொழுகைக்கும் நீ ஒன்றுச் செய்து கொள்’ எனக் கூறியுள்ளனர். கித்தகைய கிரத்தம் வழுமையாக வரக்கூடியதல்ல. மேலும் கிடை முன், பின் துவார வழியாக வருவதால் வழுமையாக வரக்கூடியதற்கு ஒப்பாக விட்டது.

2. ஒடலிலிருந்து அதிகமான அகத்தம் வெளியேறுதல்: குறைவாக வெளியேறினால் ஒன்றை முறிக்காது. ஒதாரணமாக கிரத்தம். கிடை அதிகமாக வெளியானால் ஒனு முறிந்து விடும். கிரத்தம் குறித்து கிப்பு அப்பாஸ் (ரஹ்) கிடை அதிகமாக வெளியானால் ஒன்றைத் திரும்பச் செய்வது கடமையாகும் எனக் கூறியுள்ளனர். கிப்பு உமர் (ரஹ்) தம் ஒடலில் கிருந்த ஒரு கட்டியை நக்கியதும் கிரத்தம் வெளியானது. அப்போது ஒன்றுச் செய்யாமலேயே தொழுதார்கள். கிவ்வீருவரின் கருத்துக்கு மாற்றுக் கருத்து வேறு ஸஹாபாக்களிடம் கில்லையாதலால் கிடை எல்லோரின் ஒருமித்த கருத்தாக ஆகிவிட்டது.

3. கூக்கம் அல்லது வேறு காரணங்களால் உணர்வு நீங்குதல்: உதாரணம்: பெத்தியம், மயக்கம், போதை. நபி(ஸல்) கூறினார்கள்: காற்று வெளியேறவிட்டதா என்பதைக் கண்காணிப்பது கண் ஆகும். எனவே யாரேனும் கூங்கிவிட்டால் அவர் உனுச் செய்து கொள்ளாட்டும். (அழகாவுக்) மயக்கம், பெத்தியம், போதை ஆகியவையும் உணர்வை நீக்கவிடுவதால் அவை உனுவை முறித்துவிடும் என்பதில் ஜயமில்லை.

4. துணியின்றி முன், பின் துவாரத்தைத் தொடுதல்: யாரேனும் தனது மர்ம உறுப்பைத் தொட்டால் அவர் உனுச் செய்து கொள்ளாட்டும் என்பது நமிமொழி. (நல்யி)

5. ஒட்டக கிறைச்சீ சாப்பிடுவது: ஜாபிர் பின் ஸமுரா(ரஜி) அறிவிப்பதாவது: ஒரு மனீதர், ஒட்டக கிறைச்சீ சாப்பிட்டால் நான் உனுச் செய்ய வேண்டுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதும், ‘ஆம்! ஒட்டக கிறைச்சீ சாப்பிட்டால் உனுச் செய்து கொள்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

6. கில்லாத்தை விட்டும் வெளியேறுதல்: அல்லாஹ் கிதைவிட்டும் நம்மைக் காப்பாற்றுவானாக! அல்லாஹ் கூறினான்: (நபியே!) நீர் கிணனவைப்பீரானால் திட்டமாக உமது(நற்) செயல்கள் அறிந்துவிடும். (39:65)

மய்யித்தைக் குளிப்பாட்டுவதன் சட்டம், பெண்களைத் தொடும் சட்டம் குறித்து மூலாசிரியர் அறிஞர்களின் கருத்தை மூலத்தில் வீளக்கியுள்ளார்கள். மேலும் அவ்விரண்டினாலும் உனு முறியாதென்பதையே அவர்கள் உறுதப்படுத்தியுள்ளார்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

பாடம் ~ 15

ஓவ்விவாரு முஸ்லிமுக்கும் மார்க்கம் வலியுறுத்திய நற்குணங்கள் சீல வருமாறு: உண்மை, நாணயம், கற் பொழுக்கம், நாணம், வீரம், தர்மம், வாக்கு மாறாமை, அல்லாஹ் வீலக்கியவற்றை விட்டும் வீலகுதல், அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளல், கியன்ற வரை தேவையுள்ளோருக்கு உதவி செய்தல் குர்மூனும், ஹதீகம் போதிக்கின்ற கிண்ணும் பல நற்குணங்கள் உள்ளன.

பாடம் ~ 16

தில்லாமிய ஒழுக்கங்களில் சீல வருமாறு: ஸலாம் கூறுதல், மலர்ந்த முகம் காட்டுதல், வலது கரத்தால் உண்ணல், குடித்தல், உண்ண, பருகும்போது பிஸ்மில் லாஹ் கூறுதல், முடிக்கும்போது அல்ஹும்து லில்லாஹ் கூறுதல், தும்மியவன் அல்ஹும்து லில்லாஹ் கூறுதல், தும்மியவன் அல்ஹும்து லில்லாஹ் கூறினால் அதைக் கேட்பவர் யர்ஹுமுகல்லாஹ் கூறுதல், நோயாளியை நோய் விசாரித்தல், ஜனாலாத் தொழுகை தொழுவதற் காகவும், அதை அடக்கம் செய்வதற்காகவும் அதைப் பின்பற்றிச் செல்லுதல், பள்ளிவாசல், வீடு போன்ற கிடங்களில் நுழையும்போதும், வெளியேறும்போதும் மார்க்கம் கூறியபடி நடத்தல், பயணத்தின் ஒழுங்குகளைப் பேணுதல், பெற்றோர், உறவினர், அண்டை அயலார், சிறியவர், பெரியவர் மூகிய அனைவரிடமும் நன்முறையில் நடந்து கொள்ளல், குழந்தை பெற்றவனுக்கு வாழ்த்துக் கூறல்,

மணமக்களை வாழ்த்துதல், சோதனையில் ஆட்பட்டோ ருக்கு ஆறுதல் கூறல், கிள்லாம் கற்றுக் தந்த முறையில் ஆடை அணீதல், கழுட்டுதல், செருப்பு அணீதல் கிண்ணும் திதுபோன்ற கிள்லாமிய நற்பண்புகள் பல உள்ளன.

மூலாசிரியர் முந்தைய பாடங்களில் பெரிய, சிறிய மார்க்கச் சட்டங்களை வளக்கிக் கூறிய பின்னர் ஓவ்வொரு முஸ்லி முக்கும் மார்க்கம் வலியுறுத்திய சீல நற்பண்புகளையும், கிள் லாமிய ஒழுக்கங்களையும் கிஸ்கு வளக்குகிறார். முஸ்லிம் சகோதரா! - அல்லாஹ் உனக்கும் நமக்கும் நன்மைகள் புரிய நல்லருள் புரிவானாக! - நீ கித்தகைய உயர்ந்த நற் குணங்களையும் உன்னதமான ஒழுக்கங்களையும் கடை பிடிப்பது கடமையாகும். நீ மக்களுக்கு சீறந்த முன்மாதிரி யாய்த் திகழ வேண்டும் என்பதற்காக. கிவற்றைப் பற்றிப் பிடிப் பதற்கு ஆர்வமுட்டும் வீதமாக திருக்குர்அண்ணுவும் நபிமாழி களிலும் ஏறாளமான சான்றுகள் உள்ளன. வீரவை அஞ்சீ அவை கிஸ்கு தவர்க்கப்படுகின்றன.

கிவற்றை நடைமறைப் படுத்துவதில் உனக்கு நபி(ஸல்) அவர்கள் முன்மாதிரியாய் கிருக்கட்டும். நபி(ஸல்) அவர்களின் குணம் பற்றி ஆயிஷா (ரஹி) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர்களின் குணம் குர்அனாக கிருந்ததினாக கூறினார்கள். (முஸ்லிம்) அவர்கள் உண்மை, நம்பிக்கை, வீரம், ஈகை, ஆகிய குணங்களில் பிரபலமாய்த் திகழ்ந்தார்கள். அவர்களின் வழியிலேயே சங்கைக்குரிய அவர்களின் ஸஹாபாக்க ஞம் சென்றனர். ஆரம்ப காலத்தில் முஸ்லிம் வீயாபாரிகளின் நடவடிக்கைகள் மூலமாகத்தான் கிள்லாம் பல பகுதிகளில் பரவியது. அவர்கள் உண்மையாளர்களாய், நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் உரியவர்களாய்த் திகழ்ந்தார்கள்.

முஸ்லிம் சகோதரனே! கிவ்வழகிய பண்புகளை கடை பிடிப்பவர்களில் நியும் ஒருவனாக ஆகவேண்டுமென நான் அல்லாஹுவிடத்திலும் பிறகு உன்னிடத்திலும் ஆதரவு வைக்கின்றேன். எனவே சொல்லிலும் செயல்லிலும் நீ வாய்மையைக் கடைபிடி. ஒன்றைச் செய்வதிலும் வீடுவதிலும் நம்பிக்கை யுடன் நடந்து கொள். சுயமரியாதை, உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளல், நாணம், வீரம், வாக்கு நிறைவேற்றல், தர்மம், தூய்மை ஆகிய பண்புகளையும் மேற்கொள்.

அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்து கொள். உன் மீது அவருக்குரிய கடமைகள் முக்கியமானவையாகும். தேவையடையவருக்கு உதவி செய். ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவும்போதெல்லாம் அல்லாஹு அவனுக்குதவகிறான். உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் நீ ஸலாம் கூறு. கிடு சுன்னத்தாகும். கிடு நேசத்தை உண்டாக்கும். அந்நியத்தனத்தையும் பாகுபாட்டையும் அகற்றும். பிற முஸ்லிம் சகோதரர்களிடம் முக மலர்ச்சீயுடன் நடந்து கொள். ஏனெனில் கிடுவும் ஒரு தர்மமாகும்.

வலது கையால் உண்ண, பருக வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் உனக்கு வழிகாட்டியிருப்பதைச் செய். பள்ளியில் நுழையும்போது வலது காலை முற்படுத்துவது வெளியே வரும்போது கிடது காலை முற்படுத்துவது மற்றும் அந்த நேரங்களில் ஹத்ஸில் வந்துள்ள துழுவைச் சொல்வது என நபிவழியைப் பற்றிப் பிடித்துக் கொள். வீட்டினுள் நுழையும் போதும் வெளியேறும்போதும் கூற வேண்டிய துழுவைப் பேணிக் கொள். கிவ்வாறு நீ நடந்து கொண்டால் அல்லாஹ் வின் பாதுகாவல் கொண்டு நீ பாதுகாக்கப்படுவாய். அவனது கருணையும் உனக்குக் கிட்டும். நீ பயணம் செய்யும்போது பயணத் துழுவை மறந்து விடாதே.

உனது பெற்றோருக்கு உபகாரம் செய். அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள். அவர்களுக்கு நீ செய்ய வேண்டிய கடமை மகத்தானது. திருக்குர்ஜுனும், ஹத்ஸும் கிதனை அறிவித்து விட்டன. கிதில் கவனக்குறைவாக கிருந்து விடாதே. அவ்வாறாயின் நீ கைசேதப்படுவாய். உறவினர், அண்டை விட்டார், பெரியோர், சிறியோர் அனை வருக்கும் உபகாரம் செய்ய மறந்துவிடாதே. கிது அல்லாஹு மற்றும் அவன் தூதரின் வழிகாட்டுதலாகும்.

அல்லாஹு கூறுகிறான்: நீங்கள் உபகாரம் செய்யுங்கள். உபகாரம் செய்யவர்களை நிச்சயமாக அல்லாஹு நேசிக்கி றான். நபிலஸ்ஸு அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக நீங்கள் உங்களின் பொருள்களைக் கொண்டு மக்களிடம் தாரள மாக நடந்து கொள்ள முடியாது. எனினும் உங்களின் முக மலர்ச்சி மற்றும் அழகிய குணங்களின் மூலமே அவர்களிடம் தாரளமாக நடந்து கொள்ள முடியும். முடிது (ஷ) அவர்களி டம் நபிலஸ்ஸு கூறினார்கள்: நீ எங்கிருந்தாலும் அல்லாஹு கை அஞ்சிக்கொள். தீமை செய்துவிட்டால் தொடர்ந்து நன்மையைச் செய்து கொள். அது அத்தீமையை அழித்து வீடும். மனிதர்களிடம் அழகிய குணத்துடன் நடந்துகொள்.

குழந்தை பிறந்தவருக்கு வாழ்ந்ததுச் சொல்லிக் கொள். ஹத்ஸில் வந்துள்ள குழுவைக் கொண்டு அவருக்கு குழுச் செய்து கொள். சோதனையில் ஆட்பட்ட உனது சகோதரர் களுக்கு ஆறுதல் கூறிக் கொள். அவர்களுக்குக் கிடைக் கக்கூடிய நீ கூலிபோன்றே உனக்கும் கிடைக்கும். கின்னும் கிதுபோன்ற ஏனைய கில்லாமிய நற்குணங்களைப் பற்றிப் பிடித்துக் கொள். தீய குணங்களைத் தவிர்த்துக் கொள். கித்தகையவர்களில் அல்லாஹு எம்மையும் உம்மையும் ஆக்கி அருள்வானாக!

பாடம் ~ 17

தீர்க் மற்றும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள் ஞதல்: திதிலுள்ளதுதான் நாசத்தைத் தரக்கூடிய ஏழு பாவங்கள். அவை, அல்லாஹுவுக்கு கிணவைத்தல், சூரியம் செய்தல், நியாயமின்றி ஒரு உயிரைக் கொலை செய்தல், அநாதைகளின் பொருளை உண்ணுதல், வட்டி உண்ணுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஒடுதல், முப்பினான் கற்புள்ள அப்பாவிப் பெண்களை அவதூறு கூறல் ஆகியனவாகும்.

மேலும் பெற்றோரை தொல்லைப்படுத்துதல் சொந்த பந்தத்தைத் துண்டித்து வாழல், பொய் சாட்சீ சொல் வுதல், பொயச் சத்தியம், அண்டை வீட்டாரைத் துன் புறுத்தல், மக்களின் உயிர், உடமை, மானம், மரியாதை அகியவற்றில் அந்தமிழைத்தல், கின்னும் அல்லாஹுவும் அவன் தூதரும் தடுத்துள்ள அனைத்துக் காரியங்களும் திதிலுள்ளதுதான்

முந்தைய பாடங்களில் ஆசிரியர் ஒவ்வொரு மூல்லிமுக் கும் மார்க்கம் வலியுறுத்திய சீல நற்குணங்களையும் கில்லா மிய ஒழுக்கங்களையும் கூறி முடித்ததும் கிந்தப் பாடத்தில் கிணவைப்பின் மூத்தையும் அதையும் ஏனைய பாவங்களையும் விட்டு தவிர்ந்து கொள்வதையும் வீளக்குகிறார். அவற்றிலுள்ளதுதான் நாசத்தைத் தரக்கூடிய ஏழு பாவங்கள். கிவற்றை கிங்கு கூறுவதன் நோக்கம் சமுதாயம் கிவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டம் என்பதற்காக. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாசத்தைத் தரக்கூடிய ஏழு பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அப்போது நபித்

தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை என்னென்ன? எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸ)அவர்கள், அல்லாஹ்வுக்கு கிணைவைத்தல், சூரியம் செய்தல், நியாயமின்றி ஒரு உயிரைக் கொலை செய்தல், அநாதைகளின் பொருளை உண்ணுதல், வட்டி உண்ணுதல், போர்க்களத்தில் புறமுதுக்ட்டு ஒடுதல், முஃமினான கற்புள்ள அப்பாவிப் பெண்கள்மீது அவதூரு கூறுதல் என்று கூறினார்கள். அந்வீப்பவர்: அபுஹரரோ(ரஹ) (புகாரி, முஸ்லிம்)

கிவற்றிக்கு ‘நாசத்தைத் தரக்கூடியவை’ என்று சொல்லப்படுவதற்குக் காரணம் கிவற்றைச் செய்வதனால் கிவ்வலகில் தண்டனையும் மறுமையில் வேதனையும் கீடைப்பதன் மூலம் அவனுக்கு நாசம் ஏற்பட்டுவிடுகின்றது. தீர்க்கைப் பற்றிய ஹதீல் நான்காம் பாடத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது அதைப் பார்வையிடவும்.

சூரியம் என்பது ஒருவகை மந்திரித்தலாகும். உள்ளங்களிலும், உடல்களிலும் சீல தாக்கங்களை ஏற்படுத்தக் கூடிய சீல வேலைகள் திதில் உள்ளன. அவற்றில் நோயை ஏற்படுத்துவது, கிகால்வது, கணவன், மனைவியீடே பிரிவை ஏற்படுத்துவதும் அடங்கும். சூரியத்தின் வகைகளில் கிதுவுவும் ஒன்றாகும். அதாவது கில்லாததை கிருப்பதுபோல மனிதர்களின் கண்களுக்கு காட்டுவது. தாஹா அத்தியாயத்தில் அல்லாஹ் கூறுவது போல:

மூஸாவே! நீர் எறிகின்றிரா? அல்லது நாங்கள் முதலில் எறியட்டுமா? என்று (சூரியக்காரர்கள்)கேட்டனர். அதற்கு மூஸா கூறினார்: ‘கில்லை! நீங்களே எறியுங்கள்’ (அவர்கள் எறியவே) அவர்களின் கயிறுகளும் கம்புகளும் அவர்களின் சூரியத்தால் (பாம்புகளாகி) நெளிந்து ஒடுவதுபோல் மூஸாவுக்குத் தோன்றின. (20:65, 66)

குனியம் செய்வது ஹராமாகும். ஏனெனில் கிது கு:ப்ரும் தவ்வூக்கும் ஸமானுக்கும் முரணானதுமாகும். அல்லாஹ் கூறுகிறான்: (அதைக் கற்று) நீங்கள் காஃபீர்களாகவிடாதீர் கள் எனக் கூறி எச்சரிக்காதவரை அவ்வீருவரும் கி (ந்த குனியத்) தை எவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. (2:102) கிதற்குத் தண்டனை மரண தண்டனையாகும். ஹத்தீல் வந்துள்ள ஏழு பாவங்களும் கிவையல்லாமல் மூலாசிரியர் கூறிய மற்ற பாவங்களும் குர்தூன், ஹதீஸ் அடிப்படையில் ஹராமானவையாகும்.

மூல்லிம்கள் கித்தகைய பாவங்களை விட்டும் முழுமையாக தவர்ந்து கொள்வது அவசியமாகும். கிவற்றில் ஏதை ஒம் ஒன்றை ஒருவன் செய்துவிட்டால் அதீவிருந்து வீகி, அதற்காக வருந்தி, மீண்டும் அதே பாவத்தையோ அல்லது வேறு பாவங்களையோ செய்யாதிருக்க உறுதி கொள்வது அவசியமாகும். மேலும் தனக்குக் கீழுள்ளவர்களை கித்தகைய பாவங்களை விட்டும் தடுக்க வேண்டும். கிவை குறித் தும் தீருக்கு கிவற்றால் உள்ள அபாயம் குறித்தும் தனது மூல்லிம் சகோதரர்களை எச்சரிக்க வேண்டும். ஏனெனில் நீச்சயமாக கித்தகைய பணி நன்மையான காரியத்திற்கும் கிறையச்சமுள்ள காரியத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுதல், நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல், அல்லாஹுவின் பால் மக்களை அழைத்தல் ஆகிய அரும்பணீகளைச் சார்ந்த தாகும். கிதுதான் நபிமார்களின் வழியுமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நீர் கூறுவீராக! கிதுவே என்னுடைய (நேரிய) வழியாகும். நான் அல்லாஹுவின் பால் உங்களை அழைக்கிறேன். நானும் என்னைப் பின்பற்றிய வரும் தெளிவான ஞானத்தில் கிருக்கின்றோம். (12:108)

பாவங்களை விட்டும் அல்லாஹு பாதுகாப்பானாக!

பாடம் - 18

ஜனாஸாவின் சில சட்டங்கள்

மய்யிதை அடக்கம் செய்வதற்கான முன் ஏற்பாடுகள் வருமாறு:

1. ஒருவர் கிறந்துவிட்டார் என உறுதியாகவிட்டால் அவரது கிரு கண்களையும் கசக்கி முடிவிட வேண்டும். மேலும் நாடியைக் கட்ட வேண்டும்.

2. முஸ்லிமான மய்யித்தைக் குளிப்பாட்டுவது கட்டாயமாகும். எனினும் மார்க்கப்போரில் கிறந்த உயிர்த்தியாகிகளைக் குளிப்பாட்டக் கூடாது. அவர்களுக்குத் தொழுவைக்கவும் தேவையில்லை. மாறாக அவர்கள் உடுத்தி யிருந்த ஆடையுடனேயே அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் நபி(ஸல) அவர்கள் உறுதுப் போரில் கொல்லப்பட்டோருக்குத் தொழுவைக்கவுமில்லை, குளிப்பாட்டவுமில்லை.

3. மய்யித்தைக் குளிப்பாட்டும் முறை: மய்யித்தீன் மர்ம உறுப்பை முடி மறைக்க வேண்டும். பின்னர் மய்யித்தை சீரிது நிர்த்தி அதன் வயிற்றை சற்று அழுக்கித்தடவ வேண்டும். குளிப்பாட்டுபவர் தனது கையில் ஒரு தூணியை அல்லது அது போன்றதைச் சுற்றிக் கொண்டு மய்யித்தீன் முன், பின் துவாரங்களிலிருந்து வெளியாகிய கழிவுகளைச் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் தொழுகைக்கு உளுச் செய்வது போல உளுச் செய்விக்க வேண்டும். பின்பு தலையையும் தாடியையும் திலந்தை கிளை அதுபோன்ற நறுமணம் கலந்த தண்ணீரால் கழுவ

வேண்டும். பின்னர் மய்யித்தின் வலது பாகம் பீறகு கிடது பாகம் என அந்த தண்ணீரால் குளிப்பாட்ட வேண்டும். கிவ்வாறே முன்று தடவை குளிப்பாட்ட வேண்டும். ஒவ்வொரு தடவையும் மய்யித்தின் வயிற்றைத் தெருவாகத் தடவ வேண்டும். கழிவு ஏதும் வெளியானால் அதைச் சுத்தம் செய்து குவாரத்தை பஞ்ச போன்றதன் மூலம் அடைக்க வேண்டும். அது பற்றிக் கொள்ளவில்லையெனில் களிமண், அல்லது பிளாஸ்டர் போன்ற நவீன மருத்துவ சாதனங்களால் அடைத்திட வேண்டும். பின்னர் மீண்டும் உளுச் செய்விக்க வேண்டும்.

முன்று முறை குளிப்பாட்டியும் சுத்தமாகாவிட்டால் ஜந்து அல்லது ஏழு முறை குளிப்பாட்ட வேண்டும். பின்பு ஒரு துணியால் துடைக்க வேண்டும். பின்பு நறுமணப் பொருளை கக்கத்திலும், தொடை கிடுக்குகளிலும், சுஜாத் செய்யும்போது தரையில்படும் உறுப்புகளிலும் வைக்க வேண்டும். உடல் முழுவதும் நறுமணம் பூசீனா லும் நன்றே. நறுமணப் புகை கொண்டு கபன் துணிக்கு நறுமண முட்ட வேண்டும். மய்யித்தின் மிசை, நகம் போன்றவை நீண்டு வளர்ந்திருந்தால் அதை வெட்டிக் குறைக்க வேண்டும். தலை மூடியை வாரிவிடத் தேவை யில்லை. பெண் மய்யித்தின் தலை மூடியை முன்று சடைக ஸிட்டு பின் புறம் தொங்கவிட வேண்டும்.

4. கபனீடுதல்: ஆண் மய்யித்திற்கு முன்று வெள்ளளத் துணிகளால் கபனீடுவது சீறந்தது. சட்டையும், தலைப் பாகையும் அதீல் கிருக்கக்கூடாது. அவற்றை ஒன்றின் மேல் ஒன்றாகச் சுற்ற வேண்டும். ஒரு வேஷ்டி, ஒரு

சட்டை, ஒரு சற்றுத் துணி கொண்டு கஃபனிட்டாலும் பரவாயில்லை. பெண் மய்யித்தை ஜந்து துணீகளால் கஃபனிட வேண்டும். அவை, ஒரு மேலங்கி, ஒரு முந்தானை ஒரு கீழாடை, கிரு முழு சற்றுத் துணீகள்.

இன்கு குழந்தைக்கு ஒன்று முதல் முன்று துணீகளால் கஃபனிடலாம். பெண் குழந்தையை ஒரு மேலங்கி, கிரு சற்றுத் துணீகளால் கஃபனிட வேண்டும். எல்லா மய்யித் தீற்கும் அவற்றை முழுமையாக மூடி மறைத்துக் கொள் ளும் துணீயிருப்பது கட்டாயமாகும். என்றாலும் மய்யித் திஹ்ராம் அணீந்த நிலையில் மரணமடைந்திருந்தால் திலந்த திலை கலந்த தண்ணீரால் குளிப்பாட்டி அவரது வேட்டி, மேல் துண்டுடன் அல்லது வேறு கிரு துண்டுகளுடன் கஃபனிடப்பட வேண்டும். தலையையும் முகத்தை யும் மறைக்கக் கூடாது, மணம் பூசவும் கூடாது. ஏனெனில் அவர் கியாமத் நானீல் தல்பியாச் சொன்னவராக எழுப்பப்படுவார் என ஹதீஸில் வந்துள்ளது.

பெண் திஹ்ராம் அணீந்தவளாக கிருந்தால் மற்றப் பெண்களைப் போலக் கஃபனிட வேண்டும். என்றாலும் மணம் பூசக் கூடாது. முந்தானையால் அவளின் முகத் தையும் கையுறைகளால் அவளின் கைகளையும் மூடக் கூடாது. எனினும் பெண் மய்யித்தைக் கஃபனிடுவது பற்றி மேலே கூறப்பட்டதுபோல கஃபன் துணீயால் அவளின் முகத்தையும் கிரு கைகளையும் மூட வேண்டும்.

५. மய்யித்தைக் குளிப்பாட்டவும் தொழுவைக்கவும் அடக்கவும் மிகத் தகுதியானவர் அவரால் வலிய்யத்துச் செய்யப்பட்டவர். பீன்னர் தந்தை, பீன்னர் பாட்டனார்,

பின்னர் நெருங்கிய உறவினர்களாவர். பெண்ணைக் குளிப்பாட்ட மிகத் தகுதியானவர்கள் அவளால் வலிய யத்துச் செய்யப்பட்டவள். பின்னர் தாய், பின்னர் பாட்டி, பின்னர் பெண்களில் மிக நெருக்கமான உறவினர்கள்.

கணவர், மனைவியரில் ஒருவர் மற்றவரைக் குளிப்பாட்டலாம், ஏனெனில் அபூபக்கர் சித்தீக் (ரஹி) அவர்கள் அவர்களின் மனைவியைக் குளிப்பாட்டியுள்ளார்கள். அலீ (ரஹி) தமது மனைவி :பாத்திமா (ரஹி) அவர்களைக் குளிப்பாட்டியுள்ளார்கள்.

६. மய்யித்துக்குத் தொழுவைக்கும் முறை: நான்கு தக்பீர்கள் சொல்ல வேண்டும். முதல் தக்பீருக்குப் பிறகு குரத்துல் :பாத்திஹா ஒது வேண்டும். அத்துடன் சிறிய குராவை அல்லது ஒரு ஆயத், கிரு ஆயத்துக்களையோ ஒதிக்கொண்டால் நல்லது. ஏனெனில் கிழு விஷயமாக கிப்னு அப்பாஸ் (ரஹி) அறிவிக்கும் ஸஹிஹான ஹதீல் வந்துள்ளது. பின்பு 2-ம் தக்பீர் கூறி அத்தஹிய்யாத்தீல் ஒதுவது போல நபி(ஸல்) அவர்கள் மீது ஸலாவாத்து ஒது வேண்டும். பின்பு முன்றாவது தக்பீர் கூறி

اللَّهُمَّ اغْفِرْ لِحَيَّنَا وَمَيِّتَنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَكَبِيرَنَا وَأَثْنَانَا، اللَّهُمَّ
مَنْ أَخْسَيْتَ مِنَا فَآخِيهُ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّنَتْ مِنَا فَوَفَّقْهُ اللَّهُ عَلَى الْإِيمَانِ، اللَّهُمَّ اغْفِرْ
لَهُ وَارْحَمْهُ وَاعْفُ عَنْهُ، وَأَكْرَمْ نُزُلَهُ وَوَسِعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ
وَالْبَرْدِ، وَنَقِّهُ مِنَ الْخَطَايَا كَمَا يَنْقَى النُّورُ الْأَيْضُونِ مِنَ الدَّئْسِ، وَأَبْدِلْهُ دَارَآخَيْرًا
مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَأَذْخِلْهُ جَنَّةً، وَأَعِنْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَعَذَابِ
النَّارِ، وَافْسُحْ لَهُ فِي قَبْرِهِ، وَنُورْ لَهُ فِيهِ، اللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضْلِلْنَا بَعْدَهُ.

அல்லாஹும் மக்ஃபிர் லிஹுய்யினா வமய்யித்னா வதா
ஹித்னா வகாயிப்னா வஸ்கீர்னா வகபீர்னா வதகர்னா
வடின்ஸானா. அல்லாஹும் மன்அஹ்யய்தஹு மின்னா
பபாஹ்யிஹி அலல் கில்லாம் வமன் தவஃபஃபைதஹு
மின்னா பபதவஃபஃபஹு அலல் ஈமான், அல்லாஹும்
மஃகஃபிர் லஹு வார்ஹம்ஹு வழுப்பிஹி வஃபஃபு அன்ஹு
வஅக்ரம் நுஸ்லஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வஃக்லில்
ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வஸ்பரத், வனக்கிஹி மினல்
கதாயா கமா யுனக்கலஸ்ஸவ்புல் அப்யழு மினத்தனல்,
வஅப்தில்ஹு தாரன் கைரம் மின் தாரிஹி, வஅஹ்வன்
கைரம் மின் அஹ்லிஹி, வஅத்கில்ஹுல் ஜுன்னத்த,
வஅகித்ஹு மின் அதாஃபில் கப்ரி, வஅதாஃபின் நார்,
வஃப்ஸஹ் லஹு பீ கப்ரிஹி, வநவ்விர் லஹு பீஹி,
அல்லாஹும் லாதஹ்ரம்னா அஜ்ரஹு வலா குழில்ல
னா பஃதஹு.

(பொருள்: யா அல்லாஹு! எங்களில் வாழ்ந்து கொண்
திருப்போரையும் மரணீத்து வீட்டவர்களையும் கிங்கு வந்தி
ருப்போரையும் வராமலிருப்போரையும் எங்களில் சீற்யோர்,
பெரியோர், ஆண்கள், பெண்கள் ஆகிய அனைவரையும் மன்
னீத்தருள்வாயாக! யா அல்லாஹு! எங்களில் யாரை உயிர்
வாழச் செய்கிறாயோ அவர்களை கில்லாமிய அடிப்படையில்
வாழச் செய்வாயாக! எங்களில் யாரை நீ மரணீக்கச் செய்
கிறாயோ அவர்களை ஈமானுடன் மரணீக்கச் செய்வாயாக!
யா அல்லாஹு! கிவரை மன்னிப்பாயாக! கிவருக்கு அருள்
பாலிப்பாயாக! கிவரது பீழை பொறுத்து சுகமளிப்பாயாக!
கிவரின் வீருந்துபசாரத்தை கண்ணியப்படுத்துவாயாக! கிவர்
புகுமிடத்தை (மண்ணரைய) வீசாலமாக்குவாயாக! பனிக்கட்டி

ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் கிவரைக் கழுவவாயாக! மேலும் பாவங்களிலிருந்து கிவரைத் தூய்மையாக்குவாயாக அழுக்கிலிருந்து வெள்ளள ஆடையை நீ சுத்தப்படுத்தப்படுவதுபோல கிவரது பாவத்திலிருந்து கிவரைச் சுத்தப்படுத் துவாயாக! கிவரது வீட்டுக்குப் பகரமாக சீறந்த வீட்டையும் கிவரது குடும்பத்தாருக்குப் பகரமாக சீறந்த குடும்பத்தாரையும் கிவருக்கு வழங்குவாயாக! கப்ரு மற்றும் நரகின் வேதனையை வீட்டும் கிவரைப் பாதுகாத்து கவனத்தில் புகச் செய்வாயாக! அவருக்கு அவரது கப்ரில் விசாலத்தை ஏற்படுத்துவாயாக! அதில் அவருக்கு ஒளியையும் கொடுத் தருங்காவாயாக! யா அல்லாஹு! கிவரின் கூலியை எங்களுக்குத் தடுத்து விடாதே! அவருக்குப் பின் எங்களை வழி தவறச் செய்துவிடாதே)

பின்பு நான்காவது தக்பீர் கூறி வலப்புறம் ஒரே ஒரு ஸலாம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தக்பீருக்கும் கைகளை உயர்த்துவது வீரும்பத்தக்கதாகும். மய்யித் தெண்ணாக கிருந்தால் அல்லாஹும் மக்ஃபிர்லஹா என்றும் கிரு மய்யித்துகளிருந்தால் அல்லாஹும் மக்ஃபிர் லஹுமா என்றும் பல மய்யித்துகளிருந்தால் அல்லாஹும் மக்ஃபிர்லஹும் என்றும் கூற வேண்டும்.

சீறாகுழந்தையாக கிருந்தால் பாவமன்னிப்புக் கேட்கும் பிரார்த்தனைக்குப் பதிலாக

اللَّهُمَّ اجْعَلْنَا فَرَطًا وَذُخْرًا لِوَالدَّيْنِ، وَشَفِيعًا مُجَابًا، اللَّهُمَّ ثَقِلْ بِهِ
مَوَازِينَهُمَا، وَأَغْظِنْ بِهِ أَجُورَهُمَا، وَالْحِقْةُ بِصَاحِبِ الْسَّلْفِ الْمُؤْمِنِينَ،
وَاجْعَلْنَا فِي كَفَالَةِ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ، وَقِهِ بِرَحْمَتِكَ عَذَابَ الْجَحْنَمِ

அல்லாஹும் மஜ்தில்ஹு :பரதன் வகுவற்றன் லிவா லிதைஹி வசஃ:பீனன் முஜாபன், அல்லாஹும்ம ஸக்கில் பிஹி மவாஸ்னஹுமா, வஅஃயிம் பீஹி உஜூரஹுமா, வஅல்ஹுக்ஹு பிஸாலிஹி ஸலஃபில் முஃயினேன், வஜ்தில் ஹு :பீ கஃபாலத்தி கிப்ராஹும் அலைஹில் ஸலாம், வகஹி பிரஹுமத்திக அதாபல் ஜஹர்ம்.

(பொருள்: யா அல்லாஹு! கிந்தக் குழந்தையை முன்னரே சென்று, தன் பெற்றோருக்காக வீருந்துபசாரம் தயார் செய்யக்கூடியதாகவும் பொக்கிஷமாகவும் ஸக்கியருள்வாயாக. ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வகையில் பரிந்துரை செய்யக்கூடியதாகவும் ஆக்குவாயாக! யா அல்லாஹு! கிந்தக் குழந்தையின் காரணமாக அதன் பெற்றோரின் தராசுகளைக் கனமானதாக ஆக்குவாயாக! கின்னும் அவர்களின் நற்காலியை அதிகமாக்குவாயாக! கிக்குழந்தையை முந்திச் சென்றுவிட்ட நல்ல முஃயின்களுடன் சேர்ப்பாயாக! கிந்தக் குழந்தையை கிப்ராஹும் (அலை) அவர்களின் பராமரிப்பில் ஆக்குவாயாக! கின்னும் உனது அருளின் மூலம் கிக்குழந்தையை நரகவேதனையை விட்டும் பாதுகாப்பாயாக)

தொழுவைப்பவர் ஆண் மய்யித்தின் தலைக்கு நேராகவும், பெண் மய்யித்தின் நடுவிலும் நிற்பது நபிவழியாகும். பல மய்யித்துகளிருந்தால் கிமாழுக்கு முன்னால் ஆண் மய்யித்தையும் பெண் மய்யித்தைக் கீப்லாவை அடுத்தும் வைக்க வேண்டும். அத்துடன் குழந்தைகளின் ஜனாஸாவுமிருந்தால் பெண்ணைன் ஜனாஸாவுக்கு முன் ஆண் குழந்தையின் ஜனாஸாவையும் பின்பு பெண் குழந்தையின் ஜனாஸாவையும் வைக்க வேண்டும். அந்த நேரத்தில் ஆண் குழந்தையின் தலை ஆண் மய்யித்தின்

தலைக்கு நேராகவும் பெண் மய்யித்தின் நடுப்பகுதி ஆண் மய்யிதின் தலைக்கு நேராகவும் கிருக்க வேண்டும். கிதுபொல சீறுமியின் தலை பெண்ணின் தலைக்கு நேராகவும் அவளின் நடுப்பகுதி ஆணைன் தலைக்கு நேராகவும் கிருக்க வேண்டும். தொழும் அனைவரும் கிமாழுக்குப் பின்னால் நீற்க வேண்டும். ஒருவருக்கு மட்டும் நீற்க கிடமில்லையென்றால் அவன் கிமாமின் வலது பாகத்தில் நீற்க வேண்டும்.

وَصَلَى اللَّهُ وَسْلَمٌ وَبَارَكَ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَصَاحِبِهِ أَجْمَعِينَ.

شرح الدروس المهمة

تاميلي

ردمك ٢٨٢-٨١٢-٥٩٦٠



المكتب التعاوني للدعوة والارشاد ووعيية الحالات بسلطنة
المسند للبروف. وزارة الشؤون الإسلامية والأوقاف والمساجد والإمام

العنوان: شارع الملك سلطان بن عبد العزيز - الرياض - 11511 - تلفون: ٢٣٣٧٤٦٦٦ - فاكس: ٢٣٣٧٤٦٦٧ - البريد الإلكتروني: Sultanah22@hotmail.com

THE COOPERATIVE OFFICE FOR CALL & FOREIGNERS GUIDANCE AT SULTANAH
Tel: 011-4250027 Fax: 011-4251005 P.O.Box: 92575 Riyadh 11563 K.S.A. Email: sultanah22@hotmail.com